



தமிழ்நாடு அரசிதழ்

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 37]

சென்னை, புதன்கிழமை, செப்டம்பர் 11, 2019
ஆவணி 25, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 7-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 35/2019.

தமிழ்நாடு மாநிலத்தில் ஏற்பளிக்கப்பட்ட தனியார் பள்ளிகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக வகை செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்ட மன்றப் பேரவையினால் சட்டமியற்றப்படுவதாகுக.

அத்தியாயம் - I

முன்னுரை

1. (1) இந்தச் சட்டம் 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டம் என வழங்கப் பெறும்.

(2) இது தமிழ்நாடு மாநிலம் முழுவதற்கும் அளாவி நிற்கும்.

(3) இது தமிழ்நாடு மாநிலத்தில் அரசு நிதி உதவி பெறும் அல்லது அரசு நிதி உதவி பெறாத அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்.

(4) இது, அரசானது அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வரும்.

2. இந்த சட்டத்தில்

(a) “கல்வி ஆண்டு” என்பது ஜூன் திங்கள் முதல் நாள் தொடங்கி அடுத்த ஆண்டின் மே திங்கள் 31 ஆம் நாள் வரையிலான கால அளவு

அல்லது

அந்தந்த கல்வி வாரியங்களால் குறித்துரைக்கப் படலாகிறவாறான அத்தகைய பிற கால அளவு என்று பொருள்படும்.

(b) “இணைக்கப்பட்டது” என்பது ஒப்புதலளிக்கப்பட்ட படிப்புப் பிரிவுகளைப் பின்பற்றும் நோக்கத்திற்காக முறையேயான தேர்வுக் குழுமத்துடன் பள்ளியொன்றின் முறைப்படியான பதிவு என்றும் மற்றும் தேர்வுகளுக்காக ஒப்புதலளிக்கப்பட்ட படிப்புப் பிரிவுகள் பொருட்டு மாணவர்களைத் தயார் செய்தல் என்றும் பொருள்படும்.

(c) “நிதி உதவி பெறும் பள்ளி” என்பது பள்ளி ஒன்று அதனுடைய செலவுகளுக்காக மாநில நிதியங் களிலிருந்து மானியமாக பெறக்கூடிய நிதி உதவி எதுவும் என்று பொருள்படும்.

குறுந்தலைப்பு,
அளவுவகை,
பொருந்துகை
மற்றும்
தொடக்கம்.

பொருள்
வரையறைகள்.

(d) “மேல்முறையீடு அதிகார அமைப்பு” என்பது இந்தச் சட்டத்தின்படி மேல்முறையீடு அதிகார அமைப்பின் செயற்பணிகளைச் செய்து முடிப்பதற்கு அரசால் அதிகாரமளிக்கப்பெற்ற அதிகார அமைப்பு அல்லது அலுவலர் அல்லது அதிகாரமளிக்கப் பெற்ற எவரும் என்று பொருள்படும்.

(e) “நன்னடத்தை விதி” என்பது அரசால் வகுத்தமைக்கப்பட்ட நன்னடத்தை விதி என்று பொருள்படும்.

(f) “தகுதிறமுடைய அதிகார அமைப்பு” என்பது வகுத்துரைக்கப்படலாகிறவாறான தனியார் பள்ளிகளின் அத்தகைய பிரிவுகள் தொடர்பாக அல்லது அத்தகைய நோக்கத்திற்காக அத்தகைய பரப்பிடத்திற்காக இந்தச் சட்டத்தின்படி தகுதிறமுடைய அதிகார அமைப்பின் செயற்பணிகளை மற்றும் கடமைகளைச் செய்து முடிப்பதற்கு அரசால் அதிகாரமளிக்கப்பெற்ற அதிகார அமைப்பு, அலுவலர் அல்லது நபர் எவரும் என்று பொருள்படும்.

(g) “இயக்குநர்” என்பது

(i) ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் உள்ளடங்கலாக நிதி உதவி பெறும் மற்றும் பகுதி நிதி உதவி பெறும் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தொடர்பான பள்ளிக் கல்வி இயக்குநர் என்று பொருள்படும்.

(ii) “தொடக்கக்கல்வி இயக்குநர்” என்பது நிதி உதவி பெறும் மற்றும் பகுதி நிதி உதவி பெறும் அனைத்து ஆரம்பப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநர் என்று பொருள்படும்.

(iii) “தனியார் பள்ளிகளின் இயக்குநர்” என்பது அனைத்து சுய நிதி தனியார் பள்ளிகள், மாநிலக் கல்வி வாரியம், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ், பன்னாட்டு இளங்கலைஞர் எனும் பட்டம் பெறும் பல்கலைக் கழகம் மற்றும் அத்தகைய பிற வாரியங்கள் இணைக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் இயக்குநர் என்று பொருள்படும்.

(iv) “கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநிலக் குழுவின் இயக்குநர்” என்பது அரசிடமிருந்து மானியம் பெறும் அல்லது பெறாத அனைத்து கல்வி பங்களிக்கும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அல்லது பயிற்சி தொடர்பான கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநிலக் குழுவின் இயக்குநர் என்று பொருள்படும்.

(h) “கல்வி முகவாண்மை” என்பது தனியார் பள்ளியொன்றினை நிறுவும் நோக்கங்களுக்காக 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் படி பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்று அல்லது 1860 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட சங்கமாகிறது. அல்லது 1882 ஆம் ஆண்டு இந்திய பொறுப்புக் கட்டாயச் சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட பொறுப்புக் கட்டளை ஒன்று என்று பொருள்படும்.

(i) “அரசு” என்பது மாநில அரசு என்று பொருள்படும்.

(j) “மானியம்” தனியார் பள்ளி எதற்கும் மாநில நிதியங்களிலிருந்து உதவியாக செலுத்தப்படும் பணத் தொகை எதுவும் என்று பொருள்படும்.

(k) “சிறுபான்மையினர் பள்ளி” என்பது அரசமைப்புச் சட்டத்தின் 30 ஆம் உறுப்பு (1) ஆம் கூறினபடி அவ்வாறு செய்வதற்கு உரிமை பெற்றிருக்கிறவாறாக மதம் அல்லது மொழி அடிப்படையின் பேரில் அத்தகைய சிறுபான்மையினர் எவராலும் அதனுடைய விருப்பத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட மற்றும் நிர்வகிக்கப்படும் தனியார் பள்ளி ஒன்று என்றும் மற்றும் மாநில அரசால் மற்றும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணையத்தால் அவ்வாறு விளம்புகை செய்யப்பட்டது என்று பொருள்படும்.

(l) “அறிவிக்கை” என்பது இந்தச் சட்டத்தின்படி மாநில அரசால் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை எதுவும் என்றும் மற்றும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது என்றும் பொருள்படும்.

(m) “தனியார் பள்ளி” என்பது இந்தச் சட்டத்தின்படி தகுதிறமுடைய அதிகார அமைப்பால் ஏற்பளிக்கப்பட்ட மற்றும் கல்வி முகவாண்மை ஒன்றினால் அரசிடமிருந்து மானியம் பெற்றோ அல்லது பெறாமலோ நிறுவப்பட்ட மற்றும் நிர்வகிக்கப்படும் அல்லது பராமரிக்கப்படும் விளையாட்டுப் பள்ளி, மழலையர் பள்ளி மற்றும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை அல்லது ஆசிரியர் பயிற்சி நிறுவனம் கல்விக்கு பங்களிப்புகள் செய்பவை என்று பொருள்படும். ஆனால் பள்ளிக்கூடம் ஒன்றையோ அல்லது நிறுவனம் ஒன்றையோ உள்ளடக்காது.

(a) மைய அரசால் அல்லது மாநில அரசால் அல்லது வட்டார அதிகார அமைப்பு எதனாலும் நிறுவப்பட்டது மற்றும் நிர்வகிக்கப்பட்டது அல்லது பராமரிக்கப்பட்டது; அல்லது

(b) மத அறிவுறுத்தலை மட்டும் தெரிவிப்பது ஆனால் பிற அறிவுறுத்தல் எதனையும் செய்யாதது.

(n) “வகுத்துரைக்கப்பட்டது” என்பது இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்டவிதிகளால் வகுத்துரைக்கப்பட்டது என்று பொருள்படும்.

மைய சட்டம்
18/2013
மைய சட்டம்
XXI/1860
தமிழ்நாடு
சட்டம்
27/1975 மைய
சட்டம் 2/1882

(o) “ஏற்பளிக்கப்பட்டது” என்பது இந்தச் சட்டத்தின்படி தகுதிறமுடைய அதிகார அமைப்புகளால் ஏற்பளிக்கப்பட்ட தனியார் பள்ளியொன்று என்று பொருள்படும்.

(p) “ஏற்பளிப்பு” என்பது இந்தச் சட்டத்தின்படி தொகுக்கப்பட்டுள்ள தரங்கள் மற்றும் வரையறைகளுக்கு இணங்க பள்ளி ஒன்றினை நடத்துவதற்கு தகுதிறமுடைய அதிகார அமைப்பால் வழங்கப்பட்டுள்ள முறையான சான்றிதழ் ஒன்று என்று பொருள்படும்.

(q) “பள்ளிக்குழு” என்பது 14 ஆம் பிரிவின்படி அமைந்துருவாக்கப்பட்ட பள்ளிக்குழு என்று பொருள்படும்.

(r) “செயலாளர்” என்பது 14 ஆம் பிரிவில் கூட்டப்பட்டுள்ள செயலாளர் என்று பொருள்படும்.

(s) “பணியாளர்” என்பது தனியார் பள்ளியொன்றின் கற்பிக்கும் மற்றும் கற்பிக்காத பணியாளர் ஆகிய இருவரும் என்று பொருள்படும்.

அத்தியாயம் -II

முன்னுரை

தனியார் பள்ளிகளை நிறுவுவதற்கான அனுமதி மற்றும் பதிவு மற்றும் நிர்வகிப்பதற்கான ஏற்பளிப்பு

3. (1) இந்தச் சட்டத்தின் வறைமுறைகள் மற்றும் அதன்படி செய்யப்பட்ட விதிகளுக்கிணங்க தவிர பிறவாறு தனியார் பள்ளி நிறுவப்படுத்துதலோ மற்றும் நிர்வகிக்கப்படுதலோ கூடாது.

பள்ளிக்கல்வியை
ஒழுங்குமுறைப்
படுத்துவதற்கான
அதிகாரம்.

(2) இது சம்பந்தமான வகுத்துரைக்கப் படலாகிறவாறான அரசு அல்லது தகுதிறமுடைய அதிகார அமைப்பு பின்வருவனவற்றை செய்வதற்கு அதிகாரமுடையவர்களாக இருப்பர்.

(a) தனியார் பள்ளிகளில் மற்றவகை தனித்திறன் செயல்பாடுகள், பாடத்திட்டம் உள்ளடங்கலாக;

(b) வகுத்துரைக்கப்படலாகிறவாறான வரைக்கட்டுகளுக்கிணங்க கல்வி முகவாண்மை ஒன்று பள்ளி ஒன்றை நிறுவுவதற்கு மற்றும் நிர்வகிப்பதற்கு அனுமதிப்பதற்கு;

(c) தனியார் பள்ளி எதற்கும் ஏற்பளிப்புகளை வழங்குவதற்கு;

(d) தனியார் பள்ளி எதனின் ஏற்பளிப்பினையும் திரும்பப் பெறுவதற்கு அல்லது பணத்தண்டம் விதிப்பதற்கு அல்லது இந்தச் சட்டத்தின் வகை முறைகள் மற்றும் அதன்படி செய்யப்பட்ட விதிகள் எதற்கும் முரண்பட்டு விடுகிறதென்றால் அத்தகைய தனியார் பள்ளிக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கும்;

(e) மாணவர்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் பொருள் பாதுகாப்புக்கான அளவீடுகள் அல்லது வழிகாட்டு நெறிமுறைகளை நேரத்திற்கேற்ப குறிப்பிடுவதற்கு;

(f) பள்ளி சேர்க்கைகளை, கட்டணம் வசூலித்தலை மற்றும் தேர்வுகளை நடத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கு

(g) பணியாளர்களின் குறைந்தபட்ச தகுதியை வகுத்துரைப்பதற்கு;

(h) இறையாண்மையை, சமூக நல்லிணக்கத்தை மற்றும் தேசத்தின் சமயச் சார்பற்ற தன்மையை அச்சுறுத்துதல் குறித்த சில புத்தகங்களை அல்லது வெளியிடப்படும் பொருட்களை அல்லது மின்னணு சாதனங்களை வகுத்துரைப்பது ஒழுக்க நெறிமுறைகளுக்கு மற்றும் தேசத்தின் பண்பாட்டு தர நிலைகளுக்கு மற்றும் தனியார் பள்ளியினால் மாணவர்களின் மனநிலையில் விரும்பத்தகாத வலியை ஏற்படுத்துகின்றது என்பதன் அடிப்படையில் அதனை தடை செய்வதற்கு;

(i) மாணவர்கள் மற்றும் பள்ளியின் நலன் கருதி தேவையான மற்றும் உகந்ததெனக் கொள்ளப்படலாகிறவாறான அத்தகைய பிற நடவடிக்கையை எடுப்பதற்கு.

4. கல்வி முகவாண்மை எதுவும் தகுதிறமுடைய அதிகார அமைப்பின் எழுத்துப்பூர்வமான முன் அனுமதியின்றி மற்றும் அத்தகைய அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் வரையறைகள் தவிர தனியார் பள்ளி எதனையும் நிறுவுதல் கூடாது.

அனுமதியைப்
பெறும் தனியார்
பள்ளி.

5. தனியார் பள்ளி ஒன்றினை நிறுவுவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு தகுதிறமுடைய அதிகார அமைப்பிற்கு ஒவ்வொரு விண்ணப்பமும் வகுத்துரைக்கிறப்படலாகிறவாறான அத்தகைய படிவத்தில் அத்தகைய கட்டணங்களுடன் சேர்த்து மற்றும் அத்தகைய ஆவணங்களுடன் இருத்தல் வேண்டும்.

அனுமதிக்கான
விண்ணப்பம்.

6. 5ஆம் பிரிவின் படி விண்ணப்பமொன்று பெறப்பட்டதன் பேரில் தகுதிறமுடைய அதிகார அமைப்பு :

மானியம்
பெறுவதற்கான
அனுமதி.

(a) விண்ணப்பத்துடன் சேர்த்து சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சரிபார்த்த பின்பு மானியம் பெறுவதற்கான அனுமதியை வழங்குவதற்கு அல்லது மறுப்பதற்கான முடிவை எடுக்கும். விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாத காலங்களுக்குள் மற்றும் விண்ணப்பதாரருக்கு அதற்கான காரணங்களை தெரிவிக்கும் வகையில் அதனுடைய முடிவைத் தெரிவிக்கும்.

வரம்புரை: தனியார் பள்ளியை நிறுவுவதற்கான அனுமதி விண்ணப்பதாரருக்கு அவருடைய உரையீட்டினை செய்வதற்கான வாய்ப்பொன்று அளிக்கப்பட்டிருந்தாலன்றி மறுக்கப்படுதலாகாது.

(b) தனியார் பள்ளி ஒன்றினை நிறுவுவதற்கான அனுமதி மறுக்கப்படுகின்றவிடத்து, விண்ணப்பத்தாரர் அத்தகைய தகவல் பெறப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய முறையில் மேல்முறையீட்டு அதிகார அமைப்பிற்கு மேல்முறையீடு செய்ய வேண்டும் மற்றும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பின் முடிவே இறுதியானதாகும்.

ஏற்பளிப்பு சான்றி
தழுக்கான
விண்ணப்பம்.

7. (1) கல்வி முகவாண்மை ஒவ்வொன்றும் 6 ஆம் பிரிவின் படி அனுமதிக்கான ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் காலமொன்றிற்குள் வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய படிவத்தில், அத்தகைய கட்டணத்துடன் சேர்த்து மற்றும் அத்தகைய ஆவணங்களுடன் ஏற்பளிப்பிற்கான சான்றிதழ் பெறுவதற்காக தகுதிறமுடைய அதிகார அமைப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

(2) (1)ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் ஏற்பளிப்பு சான்றிதழுக்கான விண்ணப்பம் எதுவும் பெறப்படாமலிருக்கின்ற விடத்து 6 ஆம் பிரிவின் படி வழங்கப்பட்ட அனுமதி (1) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள காலம் முடிவடையும் தேதியன்று மற்றும் தேதியிலிருந்து காலாவதியாகிவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

ஏற்பளிப்பிற்கான
சான்றிதழ்
வழங்குதல்.

8. (1) ஏற்பளிப்பின் சான்றிதழினை வழங்குவதற்கான விண்ணப்பம் ஒன்று பெறப்பட்டதன் அடிப்படையில் தகுதிறமுடைய அதிகார அமைப்பு

(a) பள்ளியில் கல்வித் தரநிலைகள் பராமரிப்பதற்கான உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை

(b) வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய காலத்திற்காக, இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக தனியார் பள்ளிக்கு அளிக்கப்படும் ஏற்பளிப்பிற்கான சான்றிதழ் இந்தச் சட்டத்தின் வகை முறைகளுக்கு மற்றும் அதன்படி செய்யப்பட்ட விதிகளுக்கு இணங்க வழங்கப்படுதல் வேண்டும்.

(2) தகுதிறமுடைய அதிகார அமைப்பு (1) ஆம் உட்பிரிவின் படி ஏற்பளிப்பிற்கான விண்ணப்பம் ஒன்றின் போல ஆணைகள் வழங்குவதற்கு முன்பு மேலும் பின்வரும் பொருண்மைகளை கருத்தில் எடுத்துக் கொள்ளும்;

(a) வட்டாரத்தில் இதற்கு முன்பு உள்ள பள்ளிகளின் போதிய எண்ணிக்கை;

(b) வட்டாரத்தில் தனியார் பள்ளிக்கான தேவை;

(c) கருதப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை;

(d) பள்ளியில் மாணவர்களுக்கு இருக்கத்தக்கதாகவுள்ள விளையாட்டு மைதானத்தின் அளவு மற்றும் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப விளையாட்டு மைதானம் போதுமானதாக இருக்க வேண்டும்;

(e) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இருக்கக்கூடிய வசதிகள்;

(f) கற்பித்தலுக்கான கருவி, ஆய்வுக்கூடம், நூலகம் மற்றும் பிற வசதிகள் மற்றும்;

(g) வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய பிற பொருண்மைகள்.

(3) (1)ஆம் உட்பிரிவின் படியான ஏற்பளிப்பிற்கான சான்றிதழ் வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய படிவத்தில் மற்றும் அத்தகைய காலத்திற்குள் வழங்கப்படுதல் வேண்டும்.

(4) தகுதிறமுடைய அதிகார அமைப்பு ஏற்பளிப்பின் சான்றிதழை வழங்குவதற்கான விண்ணப்பம் (1) மற்றும் (2) ஆம் உட்பிரிவின் வகைமுறைகள் எதனையும் நிறைவு செய்யவில்லை என்று அவர் திருப்தியடையாமல் இருக்கிறாரென்றால் தகுதிறமுடைய அதிகார அமைப்பு ஏற்பளிப்பினை வழங்க மறுக்க வேண்டும். மற்றும் விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாத காலமொன்றிற்குள் விண்ணப்பதாரருக்கு அதனுடைய அத்தகைய முடிவினை எடுத்தற்காக காரணங்களைத் தெரிவிக்க வேண்டும்.

வரம்புரை: ஆனால் விண்ணப்பதாரருக்கு அவர் அவருடைய உரையீட்டினை எடுத்துரைப்பதற்கான வாய்ப்பு ஒன்று அளிக்கப்பட்டிருந்தாலன்றி ஏற்பளிப்பினை வழங்குவதென்பது மறுக்கப்படுதலாகாது.

(5) தகுதிறமுடைய அதிகார அமைப்பால் ஏற்பளிப்பானது வழங்க மறுக்கப்படுகின்றவிடத்து விண்ணப்பதாரர் ஏற்பளிப்பினை வழங்குதலை மறுக்கும் ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய முறையில் மேல்முறையீட்டு அதிகார அமைப்பிற்கு மேல்முறையீடு செய்ய வேண்டும்.

(6) (3)ஆம் உட்பிரிவின்படி வழங்கப்பட்ட ஏற்பளிப்பு சான்றிதழை புதுப்பித்தலுக்கான விண்ணப்பம் வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய படிவத்தில் அத்தகைய கட்டணங்கள் ஆவணங்களுடன் சேர்த்து ஏற்பளிப்பின் காலம் முடிவடைந்துள்ள தேதிக்கு முன்பு மூன்று மாத காலமொன்றிற்குள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். ஏற்பளிப்பு வழங்குவதற்கான இந்தப் பிரிவின் வகைமுறைகள் தேவையான மாற்றங்களுடன் ஏற்பளிப்பின் சான்றிதழின் அத்தகைய புதுப்பித்தலுக்குப் பொருந்த வேண்டும்.

(7) குழந்தை எதுவும் நேர்வுக்கேற்ப ஏற்பளிப்பிற்கான சான்றிதழ் வழங்கப்பட்டிருக்காத போது அல்லது ஏற்பளிப்பின் புதுப்பித்தலுக்கான சான்றிதழ் வழங்கப்படாமல் இருக்கின்றபோது பள்ளி எதிலும் சேர்க்கப்படுதலாகாது.

9. கல்வி முகவாண்மை எதுவும் 8 ஆம் பிரிவின்படி தகுதிறமுடைய அதிகார அமைப்பிடமிருந்து ஏற்பளிப்பிற்கான சான்றிதழைப் பெறாமல் மாநில பள்ளிக்கல்வி மாநில வாரியத்திற்கு அல்லது பிற எந்த வாரியத்திற்கும் இணைப்பிற்காக விண்ணப்பித்தலாகாது.

இணைப்பு.

10. தகுதிறமுடைய அதிகார அமைப்பு எந்த நேரத்திலும் எழுத்துப்பூர்வமான காரணங்களுக்காக ஆணை மூலமாக தனியார் பள்ளி எதனின் ஏற்பளிப்பினை நிரந்தரமாக திரும்பப் பெறலாம். அத்தகைய பள்ளிக்கு பொருந்தத்தக்கதாக இருக்கின்ற விதிகள் அல்லது அறிவுறுத்துதல்கள் முடிந்தவரை இந்தச் சட்டத்தின் வகைமுறைகளில் அதன்படி பிறப்பிக்கப்பட்ட அறிவுறுத்துதல்கள் அல்லது இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் அல்லது விதிகள் எதற்கும் இணங்கி செயல்படாத போது ஏற்பளிப்பினை நிரந்தரமாகத் திரும்பப் பெறலாம்.

தகுதிறமுடைய அதிகார அமைப்பால் ஏற்பளிப்பு திரும்பப் பெறப்படுதல்.

வரம்புரை: ஆனால் இந்தப் பிரிவின்படி ஏற்பளிப்பினை திரும்பப் பெறுதல் ஆணை எதுவும் கல்வி முகவாண்மைக்கு அதனுடைய உரையீட்டினை முறையிடுவதற்கான வாய்ப்பொன்று கொடுக்கப்பட்டிருந்தாலன்றி தகுதிறமுடைய அதிகார அமைப்பால் பிறப்பிக்கப்படுதலாகாது. *

மேலும் வரம்புரை: ஆனால் இந்தப் பிரிவின் படி ஏற்பளிப்பினை திரும்பப் பெறுதல் ஆணை கல்வி ஆண்டு ஒன்றின்போது செய்யப்பட்டிருக்கிறதென்றால் அத்தகைய ஆணை கல்வி ஆண்டின் இறுதியில் மட்டுமே செல்திறம் பெற்றிருப்பதாக இருக்கும்.

மேலும் வரம்புரை: ஆனால் இந்தப் பிரிவின்படி ஏற்பளிப்பினை திரும்பப் பெறும் ஆணை எதுவும் தனியார் பள்ளி பிற எந்த ஏற்பளிக்கப்பட்ட பிற பள்ளி எதிலும் மாணவர்களுடைய கற்பித்தலின் தொடர்ச்சிக்கான தேவையான ஏற்பாடுகளைச் செய்யாமல் பிறப்பிக்கப்படுதலாகாது.

11. அத்தகைய பள்ளியின் கல்வி முகவாண்மை ஏற்பளிப்பினை திரும்பப் பெறுதலின் பேரில் இறுதியில்

ஏற்பளிப்பினை திரும்பப் பெறுதலின் செல்திறம்.

(a) பள்ளி செயல்படுதானது அற்றுப்போகும்

(b) முடிந்தவரை அரசு நிதி உதவி பெறும் பள்ளி, அரசால் நிதியுதவியளிக்கப்பட்ட அல்லது அனைத்து அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களுடைய நிலம் கட்டிடங்கள் மற்றும் பிற எந்தப் பொருளாக இருந்தாலும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

(c) இது சம்பந்தமாக தகுதிறமுடைய அதிகார அமைப்பினால் அதிகாரமளிக்கப்பெற்ற அலுவலரிடம் ஏற்பளிப்பு திரும்பப் பெறப்படும் தேதியிலிருந்து ஒரு மாத 'காலமொன்றிற்குள்' அந்தப் பள்ளியின் அனைத்து கோப்புகளையும் மற்றும் ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும்.

அத்தியாயம் III

கல்வி முகவாண்மை மற்றும் பள்ளிக்குழு

தமிழ்நாடு சட்டம்
27/1975
மையச் சட்டம்
18/2013
மையச் சட்டம்
2/1882.

12. தனியார் பள்ளி ஒன்றின் முகவாண்மை ஒன்று, இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதிக்கு முன்பு அல்லது அன்று நிறுவப்பட்டது ஒரு தனி நபராக அல்லது நபர்களின் குழுவாக அல்லது பிற உரிமையுடைய எதுவுமாக இருக்கின்றவிடத்து இந்தச் சட்டத்தின் தொடக்க தேதியிலிருந்து ஆறு மாத காலங்கள் ஒன்றிற்குள் 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட சங்கமொன்றினை அமைக்க வேண்டும். அல்லது 2013 ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின் 8 ஆம் பதிவின்படி பதிவு செய்யப்பட்ட நிறுமம் ஒன்றாக அல்லது 1882 ஆம் ஆண்டு இந்திய பொறுப்புக் கட்டளைச் சட்டத்தின்படி பொறுப்புக் கட்டளை ஒன்றாக கல்வி முகவாண்மையின் அலுவற்செயற்பணிகளை பணித்துக் கொள்வதற்கு மற்றும் அதன் பின்பு அத்தகைய சங்கம் அல்லது நிறுமம் அல்லது பொறுப்புக் கட்டளை ஆகிய அவைகள் மட்டுமே இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக கல்வி முகவாண்மையாகக் கருதப்படுதல் வேண்டும்.

கல்வி முகவாண்மை.

13. (1) (a) கல்வி முகவாண்மை ஒன்றின் அமைப்பில் அல்லது துணை விதிகளுக்கான திருத்தம் அல்லது கல்வி முகவாண்மையின் சங்கத்தின் குறிப்பாணையில் மாற்றம் எதுவும் இருக்கின்றவிடத்து அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட தேதியிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் தகுதிறமுடைய அதிகார அமைப்பிற்கு அத்தகைய மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்;

கல்வி முகவாண்மை அமைப்பிலுள்ள மாற்றம் அல்லது கல்வி முகவாண்மையினை மாற்றுவதல்.

(b) எப்பொழுதெல்லாம் ஒரே மாதிரியான நோக்கங்களைக் கொண்டிருக்கும் தனியார் பள்ளியின் கல்வி முகவாண்மையை பிற பள்ளியின் மேலாண்மையை பிற கல்வி முகவாண்மைக்கு மாற்றுவதற்குள் கருதுகிறபோது அத்தகைய கல்வி முகவாண்மை தேவையான ஒப்புதலுக்காக தகுதிறமுடைய அதிகார அமைப்பிற்கு கட்டாயமாக விண்ணப்பிக்க வேண்டும்;

(c). (b) கூறினபடியாக விண்ணப்பம் ஒன்று வகுத்துரைக்கப் படலாகிறவாறான அத்தகைய ஆவணங்களோடு சேர்த்து அத்தகைய படிவத்தில் இருத்தல் வேண்டும்.

(2) (1) ஆம் உட்பிரிவின் (b) கூறினபடி விண்ணப்பமொன்று பெறப்பட்டதன் பேரில் தகுதிறமுடைய அதிகார அமைப்பு அதற்குப் பொருத்தமெனத் தோன்றுகிறவாறான அத்தகைய விசாரணையை செய்த பின்பு மற்றும் இந்தச் சட்டத்தின் வகை முறைகள் அல்லது விதிகள் அல்லது அதன்படி பிறப்பிக்கப்பட்ட அறிவுறுத்துதல்களுக்கிணங்க அவ்வாறு மாற்றப்பட்ட தனியார் பள்ளியை பெறும் கல்வி முகவாண்மை நன்றாக பராமரிக்கும் மற்றும் மேலாண்மை செய்யும் என்று அது திருப்தியடைந்திருக்கிறதென்றால் அத்தகைய விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாத காலமொன்றிற்குள் விண்ணப்பதாரருக்கு அதனுடைய முடிவினை தெரிவிக்கலாம் மற்றும் தெரிவிக்கலாகிறவாறான அத்தகைய வரைக்கட்டுகளுக்குட்பட்டு அத்தகைய மாற்றுதலுக்கு ஒப்புதலளிக்கலாம்.

பள்ளிக்குழுவின் அமைப்பு.

14. (1) தனியார் பள்ளி ஒன்றின் கல்வி முகவாண்மை ஒவ்வொன்றிலும் வகுத்துரைக்கப் படலாகிறவாறு பள்ளிக்குழு ஒன்றினை அமைக்க வேண்டும்.

வரம்புரை: ஆனால் கல்வி முகவாண்மை ஒன்று தனியார் பள்ளியை ஒன்றுக்கு மேல் நிறுவியிருக்கிறது மற்றும் நிர்வகித்துக் கொண்டிருக்கிறது அல்லது பராமரித்துக் கொண்டிருக்கிறவிடத்து அத்தகைய கல்வி முகவாண்மை தகுதிறமுடைய அதிகார அமைப்புக்கு முன் அனுமதியும் ஒரு பொது பள்ளிக் குழுவைக் கொண்டிருக்கலாம்.

(2) பள்ளிக்குழு அதனுடைய கூட்டங்களில் அலுவல் நடவடிக்கை தொடர்பாக வகுத்துரைக்கப்படலாகிறவாறு அத்தகைய நேரங்களில் மற்றும் இடங்களில் கூடுதல் வேண்டும் மற்றும் நடைமுறையின் அத்தகைய விதிகளை பின்பற்றுதல் வேண்டும்.

வரம்புரை: ஆனால் பள்ளிக்குழு குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது கூடுதல் வேண்டும்.

(3) பள்ளிக்குழு, இந்தச் சட்டத்தின் மற்றும் அதன்படி செய்யப்பட்ட விதிகளுக்குட்பட்டு பின்வரும் செயற்பணிகளை ஆற்றலாம். அதாவது

(a) தனியார் பள்ளியின் பொது நிர்வாகத்தை செய்து கொண்டிருத்தல்;

(b) தனியார் பள்ளியின் பணியாளரை பணியமர்த்தம் செய்தல், அவர்களுடைய சம்பளம் மற்றும் சம்பளப் படிக்களை நிர்ணயம் செய்தல் மற்றும் அவர்களுடைய கடமைகளை மற்றும் அவர்களுடைய சேவையின்வரைக்கட்டுகளை வரையறை செய்தல்;

(c) தனியார் பள்ளியின் பணியாளருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல்.

(4) பள்ளிக்குழு ஒவ்வொன்றும் செயலாளர் ஒருவரை பெற்றிருக்க வேண்டும். அவர் கல்வி முகவாண்மையால் பணியமர்த்தம் செய்யப்படுதல் வேண்டும். மற்றும் வகுத்துரைக்கப்படுகிறவாறான அத்தகைய அதிகாரங்களைச் செயலுறுத்த வேண்டும். மற்றும் அத்தகைய செயற்பணிகளை ஆற்றுதல் வேண்டும்.

கல்வி

முகவாண்மைக்கு பொறுப்பு.

15. (1) இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக அதிகார வரம்பைக் கொண்டிருக்கிற பள்ளிக்குழு எதன் மீதும் பொருட்பாடு எதனின் தொடர்பாகவும் அந்தப் பள்ளிக் குழுவால் எடுக்கப்பட்ட முடிவு அல்லது செயல் எதுவும் கல்வி முகவாண்மையால் எடுக்கப்பட்ட முடிவாக அல்லது செயலாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

(2) தகுதிறமுடைய அதிகார அமைப்பு, பள்ளியின் அலுவல்பணிகளை மேலாண்மை செய்வதில் விட்டு விட்டது அல்லது முறைகேடுகள் நடந்துள்ளதற்காகவும் தனியார் பள்ளி ஒன்றின் செயலாளர் அல்லது பள்ளிக் குழுவின் உறுப்பினர் எவரும் பொறுப்படையவராக இருக்கின்றார் என்று திருப்தியடைகின்றவிடத்து, கல்வி முகவாண்மை அதற்கு பொருத்தமெனத் தோன்றலாகிறவாறான அதற்குத் தொடர்புடைய நபருக்கு எதிராக அத்தகைய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(3) தகுதிறமுடைய அதிகார அமைப்பு எழுத்துப் பூர்வமான காரணங்களை பதிவு செய்யப்பட வேண்டியதற்காக ஆணை ஒன்றின் மூலம் பள்ளிக்குழுவின் செயலாளர் அல்லது உறுப்பினர் எவரும் அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருப்பதற்கு பொருத்தமுடையவரல்லர் என்று விளம்பு செய்யலாம். மற்றும் நேர்வுக்கேற்ப கல்வி முகவாண்மை அந்தப் பள்ளியின் செயலாளரை அல்லது அத்தகைய உறுப்பினரை நீக்குவதற்கு கல்வி முகவாண்மைக்கு அறிவுறுத்தலாம்.

வரம்புரை: ஆனால் இந்த சட்டப்பிரிவின் படியான ஆணை எதுவும் நேர்வுக்கேற்ப பள்ளிக்குழுவின் செயலாளர் அல்லது உறுப்பினரின் அலுவலகத்தைக் கொண்டிருக்கும் நபர், அவர்களுக்கு உரையீட்டினை செய்வதற்கான வாய்ப்பொன்று கொடுக்கப் பட்டிருந்தாலன்றி பிறப்பிக்கப் படுதலாகாது.

(4) (3) ஆம் உட்பிரிவின்படி தகுதிறமுடைய அதிகார அமைப்பிடமிருந்து அறிவுறுத்தலொன்று பெறப்பட்டதன் பேரில் அந்தக் கல்வி முகவாண்மை விதிகளுக்கு அல்லது நன்னடத்தை விதிகளுக்கு முரணாக எது எவ்வாறிருப்பினும் பள்ளிக்குழுவின் செயலாளர் அல்லது உறுப்பினரின் அலுவலகத்திலிருந்து தொடர்புடைய நபரை உடனடியாக நீக்க வேண்டும். மற்றும் அவருடைய இடத்தில் தகுதியுடைய பிற நபரை மணியமர்த்தம் செய்ய வேண்டும்.

(5) (4) ஆம் உட்பிரிவில் மற்றும் 31 வது பிரிவில் அடங்கியிருக்கும் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாமல் இருப்பதில் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும் கல்வி முகவாண்மை (3) ஆம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட எதனையும் வேண்டுமென்றே செய்யாமல் இருக்கின்றார் அல்லது வேண்டுமென்றே இணங்க மறுக்கிறாரென்றால் தகுதிறமுடைய அதிகார அமைப்பு எழுத்துப் பூர்வமான ஆணை வாயிலாக அந்தத் தனியார் பள்ளியின் பள்ளிக் குழுவின் செயலாளர் அல்லது உறுப்பினர் அலுவலகத்திலிருந்து அத்தகைய நபரை உடனடியாக நீக்க வேண்டும்.

அத்தியாயம் IV

சிறுபான்மை தனியார் பள்ளிகளுக்கான சிறப்பு வகைமுறைகள்.

16. (1) சமயம் அல்லது மொழி அடிப்படையில் இருக்கும் சிறுபான்மை கல்வி முகவாண்மை எதுவும் அத்தகைய சிறுபான்மையினர்களின் நன்மைக்காக தொடக்கத்தில் அதனுடைய விருப்புரிமையின்படி தனியார் பள்ளி ஒன்றினை நிறுவுவதற்கும் மற்றும் நிர்வகிப்பதற்கும் உரிமையுடையதாய் இருக்கும்.

சிறுபான்மை தனியார் பள்ளி ஒன்றினை நிறுவுவ தற்கான உரிமை.

(2) தனியார் பள்ளி ஒன்றிற்காக சிறுபான்மை தகுதியை கோரும் அத்தகைய கல்வி முகவாண்மை ஒவ்வொன்றிலும் வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய ஆவணங்களுடன் சேர்ந்து அத்தகைய படிவத்தில் அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

(3) (2) ஆம் உட்பிரிவின் படியான விண்ணப்பத்தினைப் பெறப்பட்டதன் பேரில் அரசு, விண்ணப்பதாரரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சரிபார்த்த பின்பு மற்றும் விண்ணப்பதாரரின் கூற்றினை கேட்பதற்கான வாய்ப்பொன்றினை அளித்த பின்பு தேவைப்படுகிறதென்றால் வகுத்துரைக்கப் படலாகிறவாறான அத்தகைய காலத்திற்குள் தனியார் பள்ளிக்கு சிறுபான்மை தகுதியை வழங்குவதற்கோ அல்லது பெறுவதற்கோ முடிவு செய்ய வேண்டும்.

17. தனியார் பள்ளி ஒன்றின் சிறுபான்மை தகுதியை அரசின் முன் ஒப்புதலுடன் அதே சிறுபான்மை தகுதியுடன் இருக்கும் பிற கல்வி முகவாண்மைக்கு அத்தகைய பள்ளியின் மேலாண்மை மாற்றப்பட்டிருக்கின்றவிடத்து மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும்.

சிறுபான்மை பள்ளி ஒன்றின் தகுதியை பிற கல்வி முகவாண்மைக்கு மாற்றுதல்.

18. 31ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்படி சிறுபான்மை பள்ளி ஒன்றின் மேலாண்மையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றவிடத்து தகுதிறமுடைய அதிகார அமைப்பு அத்தகைய தற்காலிக நிறுத்தத்திற்குப் பின் மேற்சொன்ன சிறுபான்மை பள்ளியை நிர்வகித்துக் கொண்டிருப்பதற்கு சிறப்பு சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த நபர் ஒருவரை பணியமர்த்த வேண்டும்.

சிறுபான்மை பள்ளி ஒன்றின்கான சிறப்பு அலுவலரின் பணியமர்த்தம்.

19. அத்தகைய சிறுபான்மை பள்ளிகளின் சிறுபான்மை தன்மையை பாதிப்பிற்குள்ளாக்கும் இந்தச் சட்டத்தின் அத்தகைய வகை முறைகள் அல்லது விதிகள் அல்லது அதன்படி பிறப்பிக்கப்பட்ட ஆணைகளிலிருந்து விலக்களிப்பதற்கு அரசு அதிகாரமுடையதாக இருக்கும்.

சிறுபான்மை பள்ளி களுக்கான விலக்கு.

அத்தியாயம் V

தனியார் பள்ளிகளுக்கான கட்டுப்பாடு

20. (1) கல்வி முகவாண்மை ஒவ்வொன்றும் மனரீதியிலான தொல்லை அல்லது உடல் ரீதியான தொல்லை அல்லது பாலியல்தொல்லையிலிருந்து மாணவர்களை பாதுகாத்தல் உள்ளடங்கலாக மாணவர்களின் உயிர் பாதுகாப்பை மற்றும் உடைமை பாதுகாப்பை உறுதி செய்யும். முடிந்தவரையிலான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

மாணவர்களின் உயிர்பாதுகாப்பு மற்றும் உடைமை பாதுகாப்பு.

(2) கல்வி முகவாண்மை ஒவ்வொன்றிலும் வகுத்துரைக்கப் படுகின்ற வரைக்கட்டுகள் அல்லது அரசால் பிறப்பிக்கப் படலாகிறவாறான குறித்த வகை அறிவுறுத்தல் எதுவும் அல்லது அரசால் அதிகாரம் அளிக்கப் பெற்றவாறான தகுதிறமுடைய அதிகார அமைப்பு எதுவும் மாணவர்களின் உயிர் பாதுகாப்பை மற்றும் உடைமை பாதுகாப்பை கண்டிப்பாக அதற்கிணங்க உறுதி செய்ய வேண்டும்.

21. (1) தனியார் பள்ளி ஒவ்வொன்றிற்கும் பாடத் தொகுதியை, பாடத்திட்டத்தை கற்பிப்பதில் பெறக்கூடியவற்றை மற்றும் முறையே போதிய இணைப்புடன் இணங்க இருத்தலில் கல்வியின் பல்வேறுபட்ட நிலைகளுக்காக வகுத்துரைக்கப்பட்ட வழிகாட்டு நெறி முறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

தரமான கல்வியை உறுதி செய்தல்.

(2) தனியார் பள்ளி ஒவ்வொன்றிலும் நல்ல அறிவுடைய பாடத்திட்டம் சார்ந்தவை, இணையான பாடத்திட்டம் சார்ந்தவை மற்றும் பிற பாடத்திட்டம் சார்ந்த நடவடிக்கைகள் இருக்கின்றவாறு உறுதி செய்ய வேண்டும்.

(3) தனியார் பள்ளி ஒவ்வொன்றிலும் கல்வியில் பல்வேறுபட்ட நிலைகளுக்காக உரிய வாரியத்தினால் வகுத்துரைக்கப் பட்டவாறான மதிப்பீட்டு வகையைப் பின்பற்ற வேண்டும்.

தேர்வுகளை நடத்துதல் மற்றும் விடைத் தாள்களை மதிப்பீடு செய்தல்.

22. (1) தனியார் பள்ளி ஒவ்வொன்றும் உரிய அதிகார அமைப்புகளால் குறித்த வகையில் கேட்டுக் கொண்டதன் பேரில் கட்டணமில்லாமல் வாரியம் எதனின் தேர்வுகள் எதனையும் நடத்துவதற்காக மற்றும் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காக வாரிய அதிகார அமைப்புகளிடம் ஒப்படைக்கப் படுவதில் அதனுடைய கட்டிடத்தை, மரச்சாமான்களை மற்றும் பிற உள்கட்டமைப்புகள் ஆகியவைகளை செய்து தர வேண்டும்.

(2) தனியார் பள்ளி ஒவ்வொன்றிலும் உரிய அதிகார அமைப்புகளால் குறித்த வகையில் கேட்டுக் கொண்டதின் பேரில் வாரியம் எதனின் தேர்வுகளை நடத்துவதற்காக மற்றும் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காக பணி அடிப்படையில் அதனுடைய ஆசிரியருக்கான மாற்றுப்பணிக்கு அனுப்ப வேண்டும்.

(3) தனியார் பள்ளி எதுவும் மாணவர் எவரையும் சரியாகப் கற்கவில்லை என்பதன் அடிப்படையில் வாரியத் தேர்வு எழுதுவதிலிருந்து தடுத்தல் ஆகாது.

(4) தனியார் பள்ளி ஒவ்வொன்றிலும் தனியார் பள்ளிகளுக்குள்ளே நடைபெறும் நலக்கேடான போட்டியை தடுக்கும் வகுத்துரைக்கப் படலாகிறவாறான வரைகட்டுகளுக்குப்பட்டு நடத்துதல் வேண்டும்.

சேர்க்கைக் காலத்தில் தனியார் பள்ளிகளால் சேர்க்கைப் பற்றிய விவரம் வெளிப்படுத்த வேண்டும்.

23. தனியார் பள்ளி ஒவ்வொன்றின் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் சேர்க்கையை தொடங்குவதற்கு முன்பு குறைந்தபட்சம் முப்பது நாட்கள் இருக்குமாறு செய்ய வேண்டும். அதனுடைய அறிவிப்புப் பலகையில், இணையதளத்தில் வெளியிட வேண்டும் அல்லது வகுத்துரைக்கப்படலாகிறவாறு பள்ளி தொடர்பான பொதுத் தகவலை பிற எந்த வடிவத்திலும் வெளியிடலாம்.

பெற்றோர் ஆசிரியர் சங்கம்.

24. தனியார் பள்ளி ஒவ்வொன்றும் கல்வி மற்றும் கற்பித்தல் சூழலின் தரத்தை மேம்படுத்துவதில் பெற்றோர்கள் பங்கெடுத்துக் கொள்வது ஊக்கப்படுத்துவதற்கு வகுத்துரைக்கப்படலாகிறவாறு அத்தகைய முறையில் மற்றும் அத்தகைய செயற்பணிகளைச் செய்வதற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கமொன்றை அமைக்க வேண்டும்.

அதிகாரமளிக்கப் பெற்ற நபருக்கு அல்லது அதிகார அளிப்பிற்கு மற்றும் அளிக்கப் பட்டுள்ள பணியாளருக்கு அனுப்ப வேண்டிய தகவல்.

25. (1) தனியார் பள்ளி ஒவ்வொன்றிலும் நபர் எவராலும் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பெற்றவாறாக அதிகார அமைப்பு, குறிப்பாக கணக்கெடுப்பினை நடத்தும் போது அல்லது தேர்தலின்போது, தேசிய சாதனை அளவீடு அல்லது மாநில அளவிலான கற்கும் அளவீடு உள்ளடங்கலாக அளவீடு பற்றிக் கேட்கப்படும் தகவல் எதனையும் அனுப்ப வேண்டும்.

(2) தனியார் பள்ளி ஒவ்வொன்றும் அதனுடைய பணியாளர்கள் தேவைப்படுகிறார்களென்றால் மக்கள் கணக்கெடுப்பு அல்லது தேர்தல் பணியைச் செய்வதற்காக அனுப்ப வேண்டும்.

கட்டணங்கள்.

26. தனியார் பள்ளி எதுவும் 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குமுறைப் படுத்துதல்) சட்டத்தின்படி அமைக்கப்பட்ட கட்டணத்தை நிச்சயிக்கும் குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் தவிர எந்தப் பெயரிலும் அனுமதிக்கப்படும் பிற எந்தக் கட்டணத்தையும் அல்லது பிற எந்த செலுத்தத்தையும் பெறக்கூடாது.

தமிழ்நாடு சட்டம்
22/2009

நிதியங்களைப் பயன்படுத்துதல் மற்றும் தனியார் பள்ளியின் சொத்து.

27. தனியார் பள்ளி ஒன்றின் பேரில் அல்லது அதனால் வசூலிக்கப்பட்ட பணம் அனைத்தும் பெறப்பட்ட மானியங்கள் மற்றும் பெறப்பட்ட சொத்துத் தொகை வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய முறையில் எதற்காக எந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப் படுதல் வேண்டும் என்று அவை கருதப்பட்டது மற்றும் கல்வி முகவாண்மை அதற்காக கணக்கில் வைக்கப்படுதல் வேண்டும் என்று கருதப்பட்டதோ அதன்படி பயன்படுத்தப்படுதல் வேண்டும்.

ஆய்வு மற்றும் விசாரணை.

28. (1) தகுதிறமுடைய அதிகார அமைப்பு இது சம்பந்தமாக அதிகாரமளிக்கப் பெற்ற அத்தகைய நபரால் தனியார் பள்ளி எதனையும் ஆய்வு செய்விப்பதற்கு உரிமை உடையவராக இருப்பார்.

(2) தகுதிறமுடைய அதிகார அமைப்பு தனியார் பள்ளியின் அலுவல் பணிகள் தொடர்பாக அத்தகைய விசாரணை எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ பொருட்பாடு எதனின் தொடர்பாக விசாரணை ஒன்று நடத்தப்படுவதற்கு மேலும் விழைதல் வேண்டும்.

(3) தகுதிறமுடைய அதிகார அமைப்பு அத்தகைய ஆய்வின் முடிவுகள் அல்லது விசாரணை மற்றும் அதன்பின்பு எடுக்கப்படக்கூடிய நடவடிக்கை பற்றிய சுட்டுகையுடனான அதிகார அமைப்பின் நோக்கங்களை பள்ளிக்கல்விக்கு தெரிவிக்க வேண்டும்.

(4) பள்ளிக்குழு, இரண்டு மாத காலங்களுக்குள் எடுக்கப்படுவதாக உள்ள நடவடிக்கை எதுவுமிருக்கிறதென்றால் அல்லது அத்தகைய ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டவைகளின் பேரில் எடுக்கக் கருதப்பட்டுள்ளவற்றை தகுதிறமுடைய அதிகார அமைப்பிற்கு அறிக்கை செய்ய வேண்டும்.

(5) தகுதிறமுடைய அதிகார அமைப்பு திருப்தியடைகின்ற வகையில் (4) ஆம் உட்பிரிவின்படி குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் நடவடிக்கையை எடுப்பதற்கு பள்ளிக்குழு தவறுகிறவிடத்து தகுதிறமுடைய அதிகார அமைப்பு அனுப்பப்பட்ட விளக்கத்தை அல்லது செய்யப்பட்ட உரையீட்டைக் கருத்தில் கொண்டதற்குப் பின்பு அதிகார அமைப்பு பொருத்தமுடையவராக தோன்றுகிற மாதிரி இருக்கிறவாறு அத்தகைய அறிவுறுத்தல்களையும் பிறப்பிக்கலாம் மற்றும் அந்தப் பள்ளி அத்தகைய அறிவுறுத்தல்களுக்கு இணங்கி இருத்தல் வேண்டும்.

29. (1) தனியார் பள்ளி எதுவும் அல்லது தனியார் பள்ளியில் தொடங்கப்பட்ட பிரிவு அல்லது படிப்பு அல்லது மொழிவழிக் கற்பித்தல் நேர்வுக்கேற்ப தனியார்பள்ளி அல்லது பிரிவு அல்லது படிப்பு அல்லது மொழிவழிக் கற்பித்தல் ஆகியவை மாணவர்களின் கற்பித்தலின் தொடர்ச்சிக்காக வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய ஏற்பாடுகளைச் செய்யாமல் மற்றும் தகுதிறமுடைய அதிகார அமைப்பின் முன் ஒப்புதலைப் பெறாமல் மூடப்படுதல் கூடாது.

தனியார் பள்ளி அல்லது பிரிவு அல்லது படிப்பு முடிவுக்கு வருதல்.

(2) (1)ஆம் உட்பிரிவின்படி முன் ஒப்புதல் எதுவும் வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய காலத்திற்குள், அத்தகைய படிவத்தில் மற்றும் அத்தகைய முறையில் கல்வி ஆண்டு ஒன்றில் தகுதிறமுடைய அதிகார அமைப்பிற்கு கல்வி முகவாண்மை எழுத்து வடிவில் முன் அறிவிப்பொன்றினை வழங்கியிருந்தாலன்றி தகுதிறமுடைய அதிகார அமைப்பால் வழங்கப்படுதலாகாது.

(3) (2)ஆம் உட்பிரிவின் படி அறிவிப்பு பெறப்பட்டதன் பேரில் மற்றும் அதே மாதிரியானவற்றைக் கருத்தில் கொண்ட பிறகு

(a) தகுதிறமுடைய அதிகார அமைப்பு

அதாவது

(b) (i) (2)ஆம் உட்பிரிவின்படி அளிக்கப்பட்ட அறிவிப்பு தவறாக இருப்பின் அல்லது

(ii) மாணவர்கள் படிப்புக்காக எந்தக் காலம்வரை சேர்க்கைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களோ நேர்வுக்கேற்ப தனியார் பள்ளியின் மாணவர்களின் கற்பித்தலின் தொடர்ச்சிக்காக அல்லது வகுப்பு அல்லது படிப்பு அல்லது கற்பித்தலின் மொழிப்பிரிவின் தொடர்ச்சிக்காக (1) ஆம் உட்பிரிவின்படி தேவைப் படுகிறவாறான ஏற்பாட்டினை செய்யாமலிருக்கின்ற தென்றால் அல்லது

(iii) தனியார் பள்ளிகள் அல்லது நேர்வுக்கேற்ப வகுப்பு அல்லது படிப்பு அல்லது கற்பித்தலின் மொழிப்பிரிவு ஆகியவை நேரடியாக தவறான மேலாண்மைக்கு அல்லது கல்வி முகவாண்மையின் பங்களிப்பின் பேரில் நிர்வாகச் சீர்கேடுடையதாய் இருக்கின்றன என்று அறிகிற தென்றால்

(iv) பள்ளி நிர்வாகத்தின் நிதி நிலைமை நன்கு இருந்தும் நேர்வுக்கேற்ப தனியார் பள்ளியை மூடுதல் அல்லது வகுப்பு அல்லது படிப்புப் பிரிவு அல்லது கற்பித்தலின் மொழிப்பிரிவு மூடப்படுவதற்கு நிதி நிலைமையைக் காரணமாய் காட்டுதல்

(v) நேர்வுக்கேற்ப தனியார் பள்ளியை மூடுதல் அல்லது வகுப்பு அல்லது பாடப்பிரிவு அல்லது கற்பித்தலின் மொழிப்பிரிவை மூடுவதற்காக அளிக்கப்பட்ட காரணங்கள் நம்பத்தகுந்ததாக இல்லை என்று அறிகிறாரென்றால்

(vi) நேர்வுக்கேற்ப தனியார் பள்ளி அல்லது பாடப்பிரிவு அல்லது கற்பித்தலின் மொழிப்பிரிவுகள் மூடுதல் தனியார் பள்ளி அமைந்துள்ள வட்டாரப் பரப்பிடத்தின் மாணவர்களுக்கு கிடைக்கத்தக்கதாக அன்றி கல்வி வாய்ப்பு எதிர் விளைவை ஏற்படுத்தி பாதிப்பிற்குள்ளாக்கும் என்று நினைக்கிறாரென்றால்

வாரம்புரை: ஆனால் தகுதிறமுடைய அதிகார அமைப்பு தனியார் பள்ளியின் அல்லது பிரிவு அல்லது படிப்புப் பிரிவு அல்லது கற்பித்தலின் மொழிப் பிரிவினை மூடுவதற்காக முன் அனுமதியை தர மறுத்து அதற்கான காரணங்களை எழுத்து மூலமாக ஆணையின் மூலம் அனுமதியை வழங்க மறுக்கலாம்

வாரம்புரை: ஆனால் தகுதிறமுடைய அதிகார அமைப்பு இது சம்பந்தமாக கல்வி முகவாண்மைக்கு அதனுடைய தரப்பு முறையீடுசெய்வதற்காக வாய்ப்பொன்று அளிக்கப்பட்டிருந்தாலன்றி முன் அனுமதியை வழங்க மறுக்கலாகாது.

(4) (a) தகுதிறமுடைய அதிகார அமைப்பு எந்த நேர்விலும் அறிவிப்புப் பெறப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குக் குறையாமல் மற்றும் முடிந்தவரை விரைவாக (2) ஆம் உட்பிரிவின்படியான அறிவிப்பின் பேரில் அதனுடைய முடிவினை தெரிவிக்க வேண்டும்.

(b) நேர்வுக்கேற்ப தகுதிறமுடைய அதிகார அமைப்பு தனியார் பள்ளி அல்லது வகுப்பு அல்லது பாடப்பிரிவு அல்லது கற்பித்தலின் மொழிப்பிரிவை மூடுவதற்கான முன் அனுமதியை வழங்க மறுக்கின்றவிடத்து கல்வி முகவாண்மை நேர்வுக்கேற்ப தனியார் பள்ளியை அல்லது வகுப்பை அளித்து அல்லது படிப்புப் பிரிவை அல்லது கற்பித்தலின் மொழிப் பிரிவை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும்.

(c) கல்வி ஆண்டொன்று நடந்துக் கொண்டிருக்கும் தகுதிறமுடைய அதிகார அமைப்பு நேர்வுக்கேற்ப தனியார் பள்ளி அல்லது வகுப்பு அல்லது படிப்பு பிரிவு கற்பித்தலின் மொழிப் பிரிவிற்செய்தல் முன் அனுமதியை வழங்குகின்றவிடத்து அத்தகைய மூடுதலானது மேற்சொன்ன கல்வி ஆண்டு முடிவடைந்த பின்பு மட்டுமே செல்திறத்திற்கு வரும் தனியார் பள்ளியின் மூடுதலுக்கான ஒப்புதலளிக்கப்பட்ட தேதியிலிருந்து செய்திறத்துடன் மூடப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

தனியார்
பள்ளியின்
சொத்தை
மாற்றுதலுக்குத்
தடை.

30. (1) கல்வி முகவாண்மை எதுவும் தகுதிறமுடைய அதிகார அமைப்பின் எழுத்து பூர்வமான முன் அனுமதியுடன் தவிர விற்பனை, ஒன்றுக்கொன்று எதிராக மாற்றிடு செய்தலோ, அடமானம், பொறுப்பு அடகு வைத்தலோ, ஒத்திக்கோ, கொடையாக அல்லது எவ்வாறிருப்பினும் பிற எந்த முறையின் வாயிலாகவும் தனியார் பள்ளி ஒன்றின் சொத்தினை மாற்றுதலாகாது.

(2) தகுதிறமுடைய அதிகார அமைப்பு அத்தகைய மாற்றுதலுக்கான விண்ணப்பமொன்று பெறப்பட்டதன் பேரில் தனியார் பள்ளியின் நோக்கத்தினை அடைவதற்காக அதனை முன்னேற்றமடையச் செய்வதற்காக அத்தகைய மாற்றுதல் செய்யப்பட இருக்கிறது. மற்றும் மேற்சொன்ன நோக்கத்தினை அடைவதற்காக அத்தகைய மாற்றுதலானது பயன்படுத்தவுள்ளது எனும்போது முன் அனுமதியை வழங்கலாம்.

வாரம்புரை: ஆனால் (1) ஆம் உட்பிரிவின்படி பயன்படுத்துவதற்கான அனுமதி விண்ணப்பதாரருக்கு அவர் தர்ப்பு உரையீட்டினை கூறுவதற்கான வாய்ப்பொன்று அளிக்கப்பட்டிருந்தாலன்றி தகுதிறமுடைய அதிகார அமைப்பில் மறுத்தளிக்கப்படுதலாகாது.

(3). (a) தகுதிறமுடைய அதிகார அமைப்பு அந்த விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து அறுபது நாட்கள் கொண்ட காலமொன்றிற்குள் அனுமதி வழங்குவதற்கான அல்லது அனுமதியை வழங்குவதற்கு மறுக்கும் ஆணையொன்றினை பிறப்பிக்கக்கூடாது.

(b) தகுதிறமுடைய அதிகார அமைப்பு அத்தகைய அனுமதியை வழங்கும்பொழுது அதற்கு தோன்றலாகிறவாறான அத்தகைய வரைக்கட்டுகளை விதிக்கலாம்.

(4) (1)-ஆம் உட்பிரிவிற்செய்தல் முரணாக செய்யப்பட்ட பரிமாற்றம் எதுவும் இல்லா நிலையதாகவும் மற்றும் செல்லா நிலையதாகவும் இருத்தல் வேண்டும்.

அத்தியாயம் VI

குறித்த சில சூழ்நிலைகளில் தனி அலுவலர்களின் பணியமர்த்தம்.

குறித்த சில
சூழ்நிலைகளில்
தனி
அலுவலர்களின்
பணியமர்த்தம்.

31. (1) தகுதிறமுடைய அதிகார அமைப்பு தனியார்ப்பள்ளி எதனின் பள்ளிக்குழு

(a) அத்தகைய தனியார் பள்ளியில் சீர்கேடான நிர்வாகத்திற்கு, நிதியங்களை கையாடல் செய்ததற்காக அல்லது காலந்தாழ்ந்து செய்யப்பட்டவைகளாக அல்லது முறையற்று செய்த செயல்களுக்காக பொறுப்புடையதாக இருக்கின்றவிடத்து அல்லது

(b) அத்தகைய தனியார் பள்ளியில் நடந்துள்ள சட்ட விரோதமான நடவடிக்கைகளை வேண்டுமென்றே தடுத்து நிறுத்த தவறியிருக்கிறது அல்லது மாநிலத்தின் பாதுகாப்பை, இறையாண்மையை அல்லது ஒற்றுமையை பாதிக்கும் வண்ணமாக இருக்கும். அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது அல்லது அரசால் தடை செய்யப்பட்டுள்ள கூட்டமாக செயல்படுகிறது அல்லது அமைப்பு எதற்கும் பாதுகாப்பு அளித்திருக்கிறது அல்லது உதவி செய்திருக்கிறவிடத்து

(c) இந்தச் சட்டத்தினால் அல்லது இந்தச் சட்டத்தின்படி விதி அல்லது அதன்படி செய்யப்பட்ட ஆணை எதனாலும் அத்தகைய பள்ளிக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட செயற்பணிகளை அல்லது விதிக்கப்பட்ட கடமைகள் எதனையும் வேண்டுமென்றே செய்யாமல் விடப்பட்டிருக்கின்றவிடத்து, தகுதிறமுடைய அதிகார அமைப்பு எழுத்து பூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக ஆணை ஒன்றின் மூலம் பள்ளிக் குழுவை தற்காலிகமாக நீக்கம் செய்யலாம். மற்றும் பள்ளிக்குழு மீண்டும் அமைக்கப்படும் வரை நபர் ஒருவரை தனி அலுவலராக பணியமர்த்தம் செய்யலாம். பள்ளி மாணவர்களின் நலனுக்காக தகுதிறமுடைய அதிகார அமைப்பு மற்றும் அலுவலகப் பணியாளர்களின் நிதி அதிகாரங்களை அதற்குத் தேவையெனத் தோன்றுகின்றதென்றால் உடனடி நடவடிக்கையாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.

(2) தனி அலுவலர் ஒருவரின் பணியமர்த்தம் செய்தல் என்பது அரசின் பரிந்துரையின் நிலுவையிலிருக்கின்றவிடத்து தகுதிறமுடைய அதிகார அமைப்பு நேரடியாக செலுத்தும் முறையைப் பயன்படுத்தலாம்.

(3). (1)-ஆம் உட்பிரிவின்படி தனி அலுவலர் பணியமர்த்தம் செய்யப்பட்டிருக்கிறவிடத்து

(a) பள்ளிக்குழு அதன் மீது விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்து முடிப்பதற்காக இருப்பதற்கான மற்றும் அதனிடம் ஒப்படைக்கப்பட்ட செயற்பணிகளைச் செய்து முடிப்பதற்காக இருப்பவற்றை அற்றுப் போகும்படி செய்ய வேண்டும்.

(b) தனி அலுவலர், இந்தச் சட்டத்திற்கு முரணாக இல்லாத வகையில் அத்தகைய சட்டத்தை முடிந்தவரை தனியார் பள்ளிக்கு பொருந்த தக்கதாகவுள்ள சட்டம் எதற்கும் இணங்க பள்ளியை திறம்பட மேலாண்மை மற்றும் நடத்துவதற்கு தேவைப்படலாகிறவாறான அத்தகைய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

விளக்கம்:

இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக “சட்டம்” துணை விதி, விதிகள், ஒழுங்குமுறை விதிகள் அல்லது சட்டத்தின் செல்லாற்றலைக் கொண்டிருக்கும் முறையாவணம் எதனையும் உள்ளடக்கும்.

அத்தியாயம் VII

பணியாளரின் பணியமர்த்தும் மற்றும் அவர்களுடைய பணி வரைக்கட்டுகள்.

32.(1) இந்தச் சட்டத்தின் மற்றும் அதன்படி செய்யப்பட்ட விதிகளுக்குட்பட்டு தனியார் பள்ளி ஒன்றின் பள்ளிக்குழு அந்தப் பள்ளி திறம்பட செயலாற்றுவதற்காகத் தேவைப்படும் எனக் கருதப்படலாகிறவாறான அத்தகைய பணியாளரை பணியமர்த்தும் செய்யலாம்.

(2) தனியார் பள்ளியின் பணியாளரின் தகுதிகள் மற்றும் எண்ணிக்கை வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய முறையில் இருத்தல் வேண்டும்.

வரம்புரை: ஆனால் இந்த உட்பிரிவின் படி வகுத்துரைக்கப்பட்ட தகுதிகள் நபர் எவரும் தனியார் பள்ளி எதிலும் இந்தச் சட்டம் தொடங்கும் அன்று அல்லது தேதிக்கு முன்பு பணியமர்த்தும் செய்யப்பட்டிருக்கிறார். அவ்வாறான அவருடைய பணியமர்த்தும், அத்தகைய பணியமர்த்தும் செய்யப்பட்ட நேரத்தில் நடப்பிலுள்ள தகுதிகளுக்கிணங்க செய்யப்பட்டிருக்கிறதென்றால் பொருந்தாது.

(3) 2009-ஆம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலித்தலை ஒழுங்குமுறைப் படுத்துதல் சட்டத்தின்படி அமைத்துருவாக்கப்பட்ட கட்டணத்தை நிர்ணயம் செய்யும் குழுவிற்கு அத்தகைய பள்ளியால் சமர்ப்பிக்கப்பட்ட பணியாளரின் சம்பளம் மற்றும் பிற படிகள் அளிக்கின்ற நோக்கில் செலவின விவரவுரையில் உண்மையாகக் காட்டப்படுதல் வேண்டும்.

(4) தனியார் பள்ளி ஒவ்வொன்றின் பணியாளரின் சம்பளம் மற்றும் படிகள் வகுத்துரைக்கப்படலாகிறவாறு மற்றும் ஒவ்வொரு மாதத்தின் அத்தகைய தேதியன்று அல்லது தேதிக்கு முன்பு செலுத்தப்படுதல் வேண்டும்.

(5) தனியார் பள்ளி ஒவ்வொன்றும் வகுத்துரைக்கப்படலாகிறவாறு வரையறைகள் மற்றும் வரைக்கட்டுகள் தொடர்பாக அதனுடைய பணியாளருடன் ஒப்பந்தமொன்றும் செய்துகொள்ள வேண்டும்.

வரம்புரை: ஆனால் இந்தச் சட்டம் தொடங்கும் தேதியன்று ஏற்கனவே பணியிலுள்ள பணியாளருடன் பணி ஒப்பந்தம் எதனையும் செய்து கொள்ளாமல் இருக்கின்றவிடத்து அத்தகைய பணி ஒப்பந்தம் இந்தச் சட்டம் தொடங்கும் தேதியிலிருந்து ஆறு மாத காலமொன்றின் முன் செயல்படுத்தப்படுதல் வேண்டும்.

33. நபர் எவரும் 32-ஆம் பிரிவில் (2)-ஆம் உட்பிரிவின் படி வகுத்துரைக்கப்பட்டவாறான குறைந்தபட்ச தகுதிகளை கொண்டிருக்காதவர் தனியார் பள்ளி எதிலும் பணியமர்த்தும் செய்யப்படுதலாகாது.

34. தனியார் பள்ளி ஒன்றின் பணியாளர் ஒவ்வொருவரும் அரசால் வகுக்கப்படலாகிறவாறு அத்தகைய நடத்தை விதித் தொகுப்பினால் நிர்வகிக்கப்படுதல் வேண்டும்.

35. (1) அரசு, அரசின் உதவி பெறும் பள்ளி எதனின் பணியாளரின் பதவி உயர்வு, சம்பளம், படிகள், விடுப்பு, ஓய்வூதியம், பணிக்கொடை, வருங்கால வைப்புநிதி, காப்பீடு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை பொருட்பாடுகள் உள்ளடங்கலாக பணியமர்த்தும் செய்யும் முறை, நிலை, எண்ணிக்கை மற்றும் பணிவரைக்கட்டுகளை வகுத்துரைக்கலாம்.

(2) தகுதிமுடைய அதிகார அமைப்பின் முன் அனுமதியின்றி கற்பிக்கும் மற்றும் கற்பிக்காத பணியாளரின் நியமனம் எதுவும் செயல்முறைப்படுத்தலாகாது.

பள்ளிகளுடைய பணியாளரின் பணியமர்த்தும் மற்றும் அவர்களுடைய பணி வரைக்கட்டுகள்.

தனியார் பள்ளிகளில் பணியாளரின் பணியமர்த்து-தத்திற்கான குறைந்தபட்ச தகுதிகள்.

தனியார் பள்ளியின் பணியாளர் நடத்தை விதித் தொகுப்பினால் நிர்வகிக்கப்படுவர்.

அரசு உதவி பெறும் தனியார் பள்ளியின் பணியாளரின் வரையறைகள் மற்றும் பணிவரைக்கட்டுகள்.

அத்தியாயம் VIII

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்காக செலுத்தப்படும் மானியம்.

செலுத்தப்படும்
மானியம்.

36. (1) அரசு, வகுத்துரைக்கப் படலாகிறவாறான அத்தகைய வரைக்கட்டுகளுக்குப்பட்டு வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய நோக்கங்களுக்கிணங்க மற்றும் அத்தகைய விகிதத்தில் 1991-1992 கல்வி ஆண்டின் தொடக்கத் தேதிக்கு முன்பு அரசிடமிருந்து மானியத்தை ஏற்கனவே பெற்றுக் கொண்டிருக்கிற தனியார் பள்ளிக்கு மானியம் வழங்குவதை தொடர்ந்து வழங்கலாம்.

விளக்கம்:

இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக தனியார் பள்ளி எது அரசிடமிருந்து மானியம் பெற்றிருக்கிறதோ நேர்வுக்கேற்ப வகுப்பு அல்லது பாதுகாப்பு படிப்பு பிரிவு அல்லது கற்பித்தலின் மொழிப் பிரிவு எதனின் தொடர்பாகவும் மட்டும் அரசிடமிருந்து மானியம் பெறும் தனியார் பள்ளி ஒன்று மேலும் உள்ளடங்கும்.

(2) அரசு, தனியார் பள்ளி எதனின் தொடர்பாகவும் (1)ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள மானியம் எதனையும் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ நிரந்தரமாகவோ குறித்துரைக்கப்பட்டுள்ள காலம் எதற்காகவும் நிறுத்தி வைக்கலாம்.

(a) முடிந்தவரை அத்தகைய தனியார் பள்ளிக்குப் பொருந்தத்தக்கதாக இருக்கின்ற அத்தகைய வகைமுறைகள், விதிகள் அல்லது அறுவறுத்தல்கள், இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் அல்லது செய்யப்பட்ட விதிகள் அல்லது அதன்படி பிறப்பிக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் எதற்கும் இணங்க இல்லாமல் இருக்கிறதென்றால் அல்லது

(b) இந்தச் சட்டத்தின் அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகளின் வகைமுறைகளுக்கிணங்க அத்தகைய தனியார் பள்ளியில் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர் அல்லாத பிற நபர் எவருக்கும் செலுத்தத்தக்கதாக உள்ள சம்பளம் மற்றும் படிகள் தொடர்பாக அத்தகைய ஆசிரியருக்கு அல்லது பிற நபருக்கு அவை செலுத்தப்படாமலிக்கிறதென்றால், அல்லது

(c) வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய வரைக்கட்டுகள் எதற்கும் இணங்குவதில் முரண்பட்டிருக்கிறது அல்லது தவறியிருக்கிறதென்றால்

வரம்புரை: ஆனால் இந்த உட்பிரிவின்படி மானியம் வழங்குவதை நிறுத்தி வைப்பதற்கான ஆணை ஒன்றினை பிறப்பிப்பதற்கு முன்பு தகுதிறமுடைய அதிகார அமைப்பு கல்வி முகவாண்மைக்கு அதனுடைய உரையீட்டினைச் செய்வதற்கான வாய்ப்பொன்றினை வழங்க வேண்டும்.

புதிய தனியார்
பள்ளிகளின்
வகுப்பு அல்லது
பாடப்பிரிவு
அல்லது
கற்பித்தலின்
மொழிப்பிரிவிற்கு
மானியம்
வழங்குவதற்குத்
தடை.

37. இந்தச் சட்டத்தில் அல்லது தற்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் எதிலும் அல்லது தீர்ப்பு அல்லது தீர்ப்பாணை அல்லது நீதிமன்றம் எதனின் ஆணையிடம் அல்லது பிற அதிகார அமைப்பு எதிலும் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும் பின்வருவனவற்றிற்கு

(a) தனியார் பள்ளி எதுவும் நிறுவப்பட்டது மற்றும் அத்தகைய தனியார் பள்ளியில் திறக்கப்பட்ட வகுப்பு, பாடப்பிரிவு அல்லது கற்பித்தலின் மொழிப்பிரிவு

(b) 1991 முதல் 1992 வரை கல்வி ஆண்டு தொடங்கும் தேதியன்று அல்லது தேதிக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது எனில், அத்தகைய தொடக்கத் தேதிக்கு முன்பு அரசால் அந்தப் பள்ளிக்கு மானியம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்றால்,

(c) 1991 முதல் 1992 வரையிலான கல்வி ஆண்டின் தொடக்கத் தேதியன்று இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் வகுப்பு அல்லது படிப்பு பிரிவு அல்லது கற்பித்தலின் மொழிப்பிரிவு எதற்கும் அத்தகைய தொடக்கத்தின் தேதிக்கு முன்பு ஒட்டி அரசால் மானியம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்றால் மற்றும்,

(d) அத்தகைய தொடக்கத்தேதியன்று இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 1991 முதல் 1992 வரையிலான கல்வி ஆண்டின் தொடக்கத் தேதி அல்லது பின்பு வகுப்பு அல்லது படிப்பு பிரிவு அல்லது கற்பித்தலின் மொழிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது என்றால்

விளக்கம்:

இந்தப் பிரிவினை நோக்குங்களுக்காக தனியார் பள்ளி என்பதில் சிறுபான்மை பள்ளி ஒன்றும் அடங்கும்.

அரசுநிதி உதவி
பெறும் தனியார்
பள்ளிகளில்
ஆட்குறைப்பின்
பேரில்
பணியாளரை
சேர்த்துக்
கொள்ளாதல்.

38. இறுதியாக அத்தகைய தனியார் பள்ளி எதிலும் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை குறைப்பதன் பேரில் அல்லது பிற பொருட்பாடு எதற்கும் அல்லது கற்பித்தலின் படிப்பு பிரிவு அல்லது கல்வித் தொடர்பாக இறுதியாக அரசின் ஆணைகள் எதன் பேரிலும் தனியார் பள்ளி எதிலும் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர் அல்லது பிற நபர் எவரையும் குறைப்பது தேவையானதாக இருக்கின்றவிடத்து அது நேர்வுக்கேற்ப அத்தகைய தனியார் பள்ளியில் அல்லது அரசால் பராமரிக்கப்படும் பள்ளி அல்லது நிறுவனம் எதிலும் அத்தகைய ஆசிரியரை அல்லது பிற நபரை பணியமர்த்தம் செய்வதற்கு தனியார் பள்ளி எதனின் பள்ளிக்குழு அல்லது அரசு தகுதிறமுடையதாய் இருக்கும்.

விளக்கம்:

இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக அரசு உதவி பெறும் பணியாளரின் எண்ணிக்கையிலான நிர்ணயம் செய்வது காலத்திற்கேற்ப அரசால் குறிப்பிடப்படலாகிறவாறான கட்டளை நியதிகளைப் பின்பற்ற செய்யப்படுதல் வேண்டும்.

39. இந்தச் சட்டத்தின் அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகளின் வகைமுறைகளுள் எதனின் படியும் அதிகார அமைப்பு எதனாலும் கோரப்படும் நபர் எவரும் அனுப்பும் தகவல் எதுவும் வேண்டுமென்றே அத்தகைய தகவலை அனுப்பத் தவறுகிறார் என்றால் அல்லது தெரிந்திருந்தும் தவறான தகவலை அனுப்புகிறாரென்றால் அவர் பத்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் பணத்தண்டத்துடன் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

தகவல் அளிக்கப்படாமல் இருப்பதற்காக அல்லது தவறான தகவலை அளித்த தற்கான தண்டனை.

40. (1) பிரிவுகள் 8(7), 20(2), 22(3) மற்றும் 22(4) அல்லது பிற இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் எதனையும் அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகளில் எதனையும் வேண்டுமென்றே மீறும்படித் தூண்டுகிற நபர் எவரும் ஒரு லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் பணத்தண்டத்துடன் மற்றும் மீறுகையானது தொடர்ந்து கொண்டிருக்கும் நேர்வில் அத்தகைய மீறுகை தொடர்ந்து கொண்டிருக்கும் போதுமான காலத்தில் ஒவ்வொரு நாளுக்குப் பத்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் தண்டம் மேலும் விதிக்கப்படுதல் வேண்டும்.

இந்தச்சட்டத்தின் வகை முறைகள் எதையும் மீறி செயல்பட்ட தற்காக தண்டம்.

(2) பிரிவுகள் 8(7), 20(2), 22(3) மற்றும் 22(4) இன் வகைமுறைகள் அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகளுக்கிணங்க வேண்டுமென்றே தவறுகிற நபர் எவரும் ஓர் ஆண்டுக் காலம் வரை நீட்டிக்கப்படலாகும் சிறை தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் பணத்தண்டத்துடன் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுவதாக இருத்தல் வேண்டும்.

(3) அதிகார அமைப்பு, அலுவலர் அல்லது நபர் இந்தச் சட்டத்தின் படி இந்தச் சட்டத்தினால் அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகளால் அல்லது தற்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள சட்டம் எதன்படியும் அதற்கு அல்லது அவரிடம் வழங்கப்பட்டுள்ள அதிகாரம் எதனையும் செயலுறுத்துகையில் தனியார் பள்ளி எதற்குள்ளும் நுழைவதிலிருந்து வேண்டுமென்றே தடுக்கிறநபர் எவரும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படலாகும் காலமொன்றிற்கான சிறை தண்டனையுடன் அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் பணத்தண்டத்துடன் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.

அத்தியாயம் IX

மேல்முறையீடு மற்றும் சீராய்வு.

41. இந்தச் சட்டத்தின் வகை முறைகள் அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகள் எதனின் படியும் செய்யப்பட்ட தகுதிறமுடைய அதிகார அமைப்பின் ஆணை, முடிவு அல்லது அறிவுறுத்தல் எதனாலும் பாதிக்கப்பட்ட நபர் எவரும் அத்தகைய ஆணை, முடிவு, அறிவுறுத்தல் பெறப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாத காலமொன்றிற்குள் வகுத்துரைக்கப்படலாகிறவாறு மேல்முறையீட்டு அதிகார அமைப்பிற்கு மேல் முறையீடொன்றினை செய்யலாம்.

தகுதிறமுடைய அதிகார அமைப்பின் ஆணைகளுக்கு எதிரான மேல்முறையீடு.

42. (1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகள் எதனின் படியும் செய்யப்பட்ட தகுதிறமுடைய அதிகார அமைப்பின் ஆணை, முடிவு அல்லது அறிவுறுத்தல் எதற்கும் எதிரான மேல் முறையீடு எதுவும் 41-ஆம் பிரிவின்படி குறித்துரைக்கப்பட்ட காலம் முடிவடைந்த பிறகு ஏற்கப்படுதலாகாது.

மேல்முறையீட்டு அதிகார அமைப்பின் அதிகாரங்கள் மற்றும் மேல் முறையீட்டினை முடிவு செய்தல்.

(2) மேல்முறையீட்டு அதிகார அமைப்பு அதனுடைய விருப்பரிமையில் அது மேல்முறையீட்டாளர் குறித்த காலத்திற்குள் மேல்முறையீட்டினை செய்யாமல் இருந்திருப்பதற்கான காரணம் போதுமானதாக இருக்கின்றது என்று மன நிறைவு கொண்டிருக்கிறாரென்றால் 41-ஆம் பிரிவின்படி மேல்முறையீட்டினை செய்வதற்காக ஒரு மாத காலம் மிகாத மேலுமான காலத்தை அனுமதிக்கலாம்.

(3) மேல்முறையீட்டு அதிகார அமைப்பு அதனுடைய அதிகாரங்களை செயலுறுத்தும் வரையில் அது அதற்குப் பொருத்தமென தோன்றுகிறவாறான அத்தகைய ஆணையைப் பிறப்பிக்கலாம்.

(4) அத்தகைய மேல்முறையீடு பெறப்பட்டதன் பேரில் மேல்முறையீட்டு அதிகார அமைப்பு

(i) தரப்பினர்களுக்கு அவர்களது தரப்பு உரையீட்டினைச் செய்வதற்கு வாய்ப்பினை அளித்த பின்பு

(ii) அத்தகைய விசாரணை செய்வது தேவையானதாக இருக்கிறது என்பது பொருத்தமுடையதானதாக இருக்கும் என்று அதற்குத் தோன்றுகின்றதென்றால்

(iii) நேர்வின் அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ளும்போது மேல்முறையீடு பெறப்பட்ட தேதியிலிருந்து இரண்டு மாத காலமொன்றிற்குள் நேர்மையானதாகவும் மற்றும் நியாயமானதாகவும் அதற்குத் தோன்றுகிறவாறான அத்தகைய ஆணையைச் செய்ய வேண்டும்.

சீராய்வு.

43. (1) அரசு, தன்னிச்சையாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபர் எவரிடமிருந்தும் பெறப்பட்ட விண்ணப்பம் ஒன்றின் பேரில் சட்டத்தின்படி அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகளின்படி பிறப்பிக்கப்பட்ட நடவடிக்கைகள் எதனின் தொடர்பாகவும் அதிகார அமைப்பு அல்லது அலுவலர் எவரின் பதிவுருக்களையும் கேட்டுப் பெற்று மற்றும் ஆய்வு செய்யலாம். சரியாக இருப்பவை, சட்டப்படியாக இருக்கின்றனவா அல்லது உரிமை பற்றியான செய்யப்பட்ட ஆணை எதனையும் அல்லது அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அது மனநிறைவுகொள்ளுகின்றவிடத்து மற்றும் வழக்கு எதிலும் அத்தகைய ஆணை அல்லது முடிவு கட்டாயமாக மாற்றமைவு, அழித்தறவு மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்புவதற்காக, அரசு அதன்படி ஆணைகளை பிறப்பிக்கலாம்.

(2) அத்தகைய நபருக்கு அவரது தர்ப்பு உரையீட்டினை கூறுவதற்கான வாய்ப்பு ஒன்று அளிக்கப்பட்டிருந்தாலன்றி ஆணை எதுவும் நபருக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் (1)-ஆம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்படுதலாகாது.

(3) அரசு, (1)-ஆம் உட்பிரிவின்படி முடிவு நிலுவையிலிருக்கும் போது அவற்றால் பொருத்தமெனத் தோன்றலாகிறவாறான அத்தகைய பிற ஆணையை பிறப்பிக்கலாம்.

அத்தியாயம் X

கணக்குகள் மற்றும் தணிக்கை.

கணக்குகளின் வருடாந்திர தணிக்கை.

44. (1) தனியார் பள்ளி ஒவ்வொன்றும் வகுத்துரைக்கப் படலாகிறவாறான அத்தகைய கணக்குகளை மற்றும் பதிவுருக்களை பராமரிக்க வேண்டும்.

(2) (a) மானியமாக அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஒவ்வொன்றின் கணக்குகளும் வகுத்துரைக்கப் படலாகிறவாறான அத்தகைய அதிகார அமைப்பு அலுவலர் அல்லது நபரால் ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியில் தணிக்கை செய்யப்படுதல் வேண்டும்.

(b). (a) கூறின்படி வகுத்துரைக்கப்பட்ட அதிகார அமைப்பு அலுவலர் அல்லது நபர் தகுதிறமுடைய அதிகார அமைப்பிற்கு கணக்குகளின் தணிக்கையின் பேரில் அறிக்கையின் நகலொன்றினை அனுப்ப வேண்டும். அது அதனை தனியார் பள்ளியின் பள்ளிக்குழுவிடமிருந்து அனுப்பி வைக்க வேண்டும்.

(c) பள்ளிக்குழு குறைகளை நீக்கும் வகையில் தகுதிறமுடைய அதிகார அமைப்பால் குறித்துரைக்கப் படலாகிறவாறான அத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டும். தணிக்கை ஆய்வின் பேரில் இறுதியாக கூறுவதற்கு எதுவும் இருக்கிறதென்றால் கூற வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப் படலாகிறவாறான அத்தகைய காலத்திற்குள் தகுதிறமுடைய அதிகார அமைப்பிற்கு அதன் பின்பு அதனுடைய கருத்துரைகளை சேர்த்து அறிக்கையொன்றினை சமர்ப்பிக்க வேண்டும்.

(3) அரசு உதவி பெறாத தனியார் பள்ளி என்கின்ற நேர்வில் தகுதியுடைய தணிக்கையாளர்கள் ஒவ்வொரு ஆண்டிலும் குறைந்தபட்சம் ஒரு தடவையாவது தணிக்கை செய்யப்படுதல் வேண்டும். தகுதிறமுடைய அதிகார அமைப்பிற்கு ஏற்பளிப்பினை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தினை செய்யும் காலத்தில் தணிக்கை அறிக்கையினை பள்ளியின் மேலாண்மைக்குழு அனுப்ப வேண்டியதாயிருக்கும்.

விவர

அறிக்கைகள் முதலியவற்றை அனுப்பதல்.

45. தனியார் பள்ளி ஒவ்வொன்றின் பள்ளிக்குழு இது தொடர்பாக தகுதிறமுடைய அதிகார அமைப்பினைக் குறித்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய காலத்திற்குள் தகுதிறமுடைய அதிகாரியால் காலத்திற்கேற்ப கோரப்படலாகும் அத்தகைய விவர அறிக்கையை பள்ளி விவரங்களை மற்றும் பிற தகவல்களை தகுதிறமுடைய அதிகார அமைப்பிற்கு அனுப்ப வேண்டும்.

அத்தியாயம் XI

பல்வகைப்பட்டவை.

அரசுக்குச் சேர வேண்டிய நில வருவாயின் பாக்கியை வசூலிப்பது போன்று வசூலித்தல்.

46. செயல்முறைத் திட்டம் எதனையும் அல்லது மானியங்களைத் தவறாக பயன்படுத்தியதற்காக அல்லது பயன்படுத்தாமல் இருந்ததற்காக அதனை 1864-ஆம் ஆண்டு தமிழ்நாடு வருவாய் வசூலித்தல் சட்டத்தின் வகைமுறைகளின்படி நில வருவாய் பாக்கியை வசூலிப்பது போன்று தொடர்புடைய நபரிடமிருந்து வசூலிக்கப்படலாம்.

தமிழ்நாடு சட்டம்
11/1864

பணிப்புரைகள் வழங்குவதற்கு அதற்குள்ள அதிகாரங்கள்.

47. அரசு, இந்தச் சட்டத்தின் பிற வகைமுறைகளுக்குட்பட்டு அவற்றுக்குப் பொருத்தமெனத் தோன்றலாகிறவாறான அத்தகைய விசாரணையை செய்வதற்கு தகுதிறமுடைய அதிகார அமைப்பிற்கு அறிவுறுத்தலாம். தகுதிறமுடைய அதிகார அமைப்பு வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய காலத்திற்குள் விசாரணையை நடத்த வேண்டும் மற்றும் அரசுக்கு விசாரணையின் முடிவினை அறிக்கை செய்ய வேண்டும்.

48. அரசு அறிவிக்கையினால் அறிவிக்கையில் குறித்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய அதிகார அமைப்பால் அல்லது அரசால் அத்தகைய கட்டாயங்களுக்கு மற்றும் சீராய்வுக்கு மற்றும் அத்தகைய வரைக்கட்டுக்களுக்குட்பட்டு அலுவலர் அல்லது அதிகார அமைப்பு எவருக்கும் 16, 17, 19, 34 35, 43, 47, 49, 57, 58 மற்றும் 60-ஆம் பிரிவுகளால் அந்த அதிகாரங்கள் அவர்களிடம் வழங்கப்பட்டது தவிர இந்தச் சட்டத்தின்படி அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகளின்படி அவர்களிடம் உள்ளமைந்துள்ள அதிகாரங்கள் அனைத்தும் அல்லது எதனையும் ஒப்படைவு செய்யலாம் மற்றும் அவ்வாறு ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரம் எதனையும் அந்த முறையில் திரும்பப் பெறலாம்.

அதிகாரங்களின் ஒப்படைவு.

49. அரசு அறிவிக்கையினால் இந்தச் சட்டத்தின்படி அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகளின்படி தகுதிறமுடைய அதிகார அமைப்பின் செயற்பணிகள் எதனையும் செய்து முடிப்பதற்கு அறிவுறுத்தலாம். அந்த அறிவிக்கையில் குறித்துரைக்கப் படலாகிறவாறு அரசுக்கு கீழ் அமைந்துள்ள அமைப்பாக செயல்படும். மேலும் அத்தகைய அலுவலர் அல்லது அதிகார அமைப்பால் அத்தகைய பொருட்பாடுகள் தொடர்பாக மற்றும் அத்தகைய வரைக்கட்டுகளுக்குட்பட்டு செய்து முடிக்கப்படும்

தகுதிறமுடைய அதிகார அமைப்பிற்கு செயற்பணி-களை செய்து முடிப்பதற்கு அலுவலகம் அல்லது அதிகார அமைப்பு ஆகியவை கீழமைந்-திருப்பவையாக இருக்கும்.

50. அரசால் அதிகாரமளிக்கப்பெற்ற தகுதிறமுடைய அதிகார அமைப்பு ஒவ்வொன்றும் மற்றும் அலுவலர் ஒவ்வொருவரும் அல்லது நோவுக்கேற்ப தகுதிறமுடைய அதிகார அமைப்பு இந்தச் சட்டத்தின்படி அதனிடம் அல்லது அவரிடம் விதிக்கப்பட்ட கடமை எதனையும் செய்து முடிப்பதற்காக அதனை அதற்காகச் செய்யும் பொழுது இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின் 21-ஆம் பிரிவின் பொருளின்படி அரசுப் பணியாளராகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

தகுதிறமுடைய அதிகார அமைப்பு முதலியவை அரசுப் பணியாளர்-களாக இருப்பர்.

51. (1) இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கத்தக்கதாக இருக்கும் குற்றம் எதனையும் மாநகர நீதி மன்றமொன்றின் நடுவர் பதவிக்கு குறையாத அல்லது நீதிமன்ற நடுவர் பதவிக்கு குறையாத நீதிமன்றம் எதுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுதலாகாது.

குற்றங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுதல்

(2) இது சம்பந்தமாக அரசால் அதிகாரமளிக்கப் பெற்ற அதிகார அமைப்பு அல்லது அலுவலர் ஒருவரால் செய்யப்பட்ட அத்தகைய குற்றத்தை செய்துள்ளதாக கூறும் பொருண்மையினை எழுத்துப் பூர்வமான அறிக்கையொன்றின் பேரில் தவிர இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கத்தக்கதாக இருக்கும் குற்றம் எதனையும் நீதிமன்றம் எதுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுதலாகாது.

52. உரிமையியல் நீதிமன்றம் எதுவும், இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகார அமைப்பு அல்லது அலுவலர் எவராலும் முடிவு செய்யப்பட வேண்டும் அல்லது கொடுக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்ட இந்தச் சட்டத்தின்படி அல்லது இந்தச் சட்டத்தினால் முடிவு செய்யப்படும் அல்லது அளாவுகை செய்யப்படும் கேள்வி எதற்கும் முடிவு செய்வதற்கு அதிகார வரம்பைக் கொண்டிருக்காது.

உரிமையியல் நீதிமன்றங்களின் அதிகார வரம்பிற்குத் தடை.

53. இந்தச் சட்டத்தில் பிறவாறு காப்புரையின் இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் தற்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் எதனினையும் மேலும் திறக்குறைவு செய்யாமல் இருத்தல் வேண்டும்.

பிற சட்டங்களின் செயல்பாடு.

54. உரிமை வழக்கு, குற்றவழக்கு தொடர்தல் அல்லது பிற சட்ட நடவடிக்கைகள் எதுவும் இந்தச் சட்டத்தின்படி அல்லது அதன்படி செய்யப்பட்ட ஆணைகளின்படி நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்யக் கருதப்பட்டதற்காக இந்தச் சட்டத்தினால் அல்லது இந்தச் சட்டத்தின்படி செயற்பணிகளை செய்து முடிக்கும் அல்லது அதிகாரமளிக்கப்பட்டு அவ்வதிகார செயலுறுத்தும் அரசு, அல்லது அலுவலர் அதிகார அமைப்பு அல்லது நபர் எவருக்கும் எதிராக தொடர்புபடுதல் கூடாது.

நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட செயல்களுக்குப் பாதுகாப்பு.

55. இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக நிச்சயிக்கப்படக் கூடிய பொருட்பாடு எதனின் தொடர்பாகவும் அதிகார அமைப்பு அல்லது அலுவலர் எவராலும் செய்யப்பட்ட ஆணை, எடுக்கப்பட்ட முடிவு அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவுறுத்தல் எதுவும் மேல்முறையீடு அல்லது சீராய்வுக்கு மட்டுமே உள்ள விசயமாக இந்தச் சட்டத்தின்படி வகை செய்யப்பட்டது இறுதியானதாக இருக்கும்.

இந்தச் சட்டத்தின்படி வழங்கப்படும் ஆணைகள் முதலியவற்றின் இறுதி நிலை.

கல்வி
முகவாண்மை
முதலியவை
குறித்த
புசுல்களுக்கான
தீர்வு.

56. (1) 52-ஆம் பிரிவில் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும் கல்வி முகவாண்மை அமைப்பது குறித்து அல்லது தனியார் பள்ளி எதற்கும் தொடர்பானதாகவுள்ள நபரோ அல்லது நபர்களின் குழுவும் எதுவுமோ கல்வி முகவாண்மையாக இருக்கின்றது குறித்து அல்லது பள்ளிக்குமுவின செயலாளரை பணியமர்த்தும் செய்வது குறித்து எப்பொழுதெல்லாம் பூசல் எதுவும் எழுகிற போது அதனுடைய முடிவிற்காக அதிகார வரம்பைக் கொண்டிருக்கும் உரிமையியல் நீதிமன்றத்திற்கு தகுதிறமுடைய அதிகார அமைப்பில் அல்லது உரித்தமுடைய நபர்களால் அத்தகைய பூசல் சுட்டப்படலாம்.

(2). (1)-ஆம் உட்பிரிவின்படி அதற்கு சுட்டப்பட்ட பூசல் ஒன்றின் பேரில் உரிமையியல் நிதிமன்றத்தின் முடிவு நிலுவையிலிருக்கும் போது அல்லது தனியார் பள்ளியை நடத்துவதற்காக உரிமையியல் நீதிமன்றத்தினால் இடைக்கால ஏற்பாடு ஒன்றினைச் செய்யும்போது அரசு, தனியார் பள்ளி பொறுத்து அதன் தொடர்பாக நேர்வுக்கேற்ப கல்வி முகவாண்மையின் பள்ளிக்குமுவின அல்லது செயலாளரின் செயற்பணிகளைச் செய்து முடிக்கும் அலுவலர் ஒருவரை நியமனம் செய்யலாம்.

விதிகளைச்
செய்வதற்கான
அதிகாரம்.

57. (1) அரசு, இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக விதிகளைச் செய்யலாம்.

(2) குறிப்பாக மற்றும் முந்தைய அதிகாரங்களின் பொதுப்பாங்கிற்குக் குந்தகமன்று பின்வரும் பொருட்பாடுகளின் அனைத்திற்காகவும் அல்லது எதற்காகவும் வகைசெய்யலாம். அதுவது,

(a) வெளிப்படையாகத் தேவைப்படும் அல்லது விதிகளால் வகுத்துரைக்கப்படக் கூடிய அல்லது குறித்துரைக்கப் படக்கூடிய இந்தச் சட்டத்தினால் அனுமதிக்கப்படும் பொருட்பாடுகள் அனைத்தும்;

(b) இந்தச் சட்டத்தின்படியான விண்ணப்பங்களின் படிவம் சில விபரங்களைக் கொண்டிருக்க வேண்டும்:

(c) தனியார் பள்ளியை நிறுவுதல் மற்றும் பராமரிப்பு;

(d) தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள்;

(e) 6ஆம் பிரிவின்படி மானியத்திற்கான அனுமதி;

(f) சமுதாயத்தில் வாழ்க்கைத் தரத்தில் நன்றாக வாழ முடியாமல் இருக்கக் கூடிய பிரிவினரின் மற்றும் நன்மையைப் பெறாத தொகுதியினர் சமூக அடிப்படையில் மற்றும் கல்வி அடிப்படையில் பின்தங்கிய வகுப்பினர்களாக இருக்கக் கூடிய குடிமக்கள் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினர் மேம்பாட்டிற்கான சிறப்பு வகைமுறை உள்ளடங்கலாக தனியார் பள்ளிகளில் நடைபெறும் மாணவர்களின் சேர்க்கை.

விளக்கம்: இந்தக் கூறின் நோக்கங்களுக்காக “பட்டியலில் கண்ட சாதியினர்” மற்றும் “பட்டியலில் கண்ட பழங்குடியினர்” என்பது அரசமைப்புச் சட்டத்தில் ஒரே மாதிரியான பொருளினைக் கொண்டிருக்க வேண்டும்.

(g) தனியார் பள்ளிகளில் கணக்குப் புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் பதிவுருக்கல் எந்த முறையில் பராமரிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய பராமரிப்பிற்காக அதிகார அமைப்பு பொறுப்புடையதாக இருத்தல் வேண்டும் .

(h) தனியார் பள்ளிகளின் கல்வி முகவாண்மைகளால் விவர அறிவிக்கைகள், விவரவுரைகள் அறிவிக்கைகள் மற்றும் கணக்குகளின் சமர்ப்பிப்பு.

(i) தனியார் பள்ளிகளில் கற்பித்தலின் கல்வியின் தரங்கள் மற்றும் கற்பித்தல் மற்றும் படிப்பு பிரிவுகள்

(j) பயன்படுத்தப்படலாகும் பள்ளிகளின் வளாகங்கள் எதற்காகவுமான நோக்கங்கள் மற்றும் நோக்கம் எதற்காகவும் பயன்படுத்தப்படலாகும் அத்தகைய வளாகங்களுக்கு உட்பட்டு இருக்கும் வரைக்கட்டுகள்

(k) பாடப்புத்தகங்கள், வரைபடங்கள், திட்டங்கள், கருவிகள் மற்றும் பிற சோதனைக் கூடம் மற்றும் விளையாட்டுக் கருவியை பயன்படுத்துவதற்கான ஒழுங்குமுறை விதி.

(l) தனியார் பள்ளிகளுக்காக பொது மக்களிடமிருந்து வரைக்கட்டுகளுக்குட்பட்டு ஏற்கப்படலாகும் கொடைகைள் அல்லது பங்களிப்புகள்;

(m) தனியார் பள்ளிகளுக்கு அளிக்கப்படும் சிறுபான்மை தகுதிநிலை;

(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் மற்றும் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும் **தமிழ்நாடு அரசிதழில்** வெளியிடப்படுதல் வேண்டும். அவை ஒரு குறிப்பிட்ட நாளன்று செயலாற்றலுக்கு வரும் என்று சொல்லப்பட்டிருந்தாலன்றி, அவ்வாறு வெளியிடப்பட்ட அவை அந்த நாளன்று நடைமுறைக்கு வரும்.

(4) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர் கூடிய விரையில் சட்டமன்றப் பேரவைகளின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும். மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்டக் கூட்டத் தொடர் அல்லது அந்தக் கூட்டத் தொடர் முடிவடைவதற்கு முன்னர் அத்தகைய விதி அல்லது அறிவிக்கை ஏதொன்றிலும்

மாறுதல் எதையும் சட்டமன்றப் பேரவை செய்யுமாயின் அல்லது அந்த விதி அல்லது அறிவிக்கை செய்யப்படுதல் ஆகாது அல்லது பிறப்பிக்கப்படுதல் ஆகாது என சட்ட மன்றப் பேரவை முடிவு செய்யுமாயின் அந்தவிதி அல்லது அறிவிக்கை அதன்பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும். அல்லது நேர்வுக்கேற்ப நடைமுறைக்கு வராது போதல் வேண்டும். எனினும் அத்தகைய மாற்றம் அல்லது நீக்கம் எதுவும் அந்த விதி அல்லது அறிவிக்கை முன்னதாகச் செய்யப்பட்ட செயல் எதனின் செல்லுந்நன்மைக்கும் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.

58. அரசு, அறிவிக்கையினால் மற்றும் அதில் குறித்துரைக்கப்படக்கூடிய காரணங்களுக்காக அவற்றிற்கு பொருத்தமெனத் தோன்றுகிறவாறான அத்தகைய வரைக்கட்டுகளுக்குட்பட்டு இந்தச் சட்டத்தின் அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகளின் வகைமுறைகள் அனைத்தின் அல்லது எதனின் செயல்முறையிலிருந்து தனியார் பள்ளி எதற்கும் விலக்களிக்கலாம் மற்றும் அந்த முறையில் மாறுபடலாம் அல்லது அத்தகைய விலக்கு நீக்கப்படலாம்.

விலக்கு.

தமிழ்நாடு சட்டம்
29/1974

59. (1) (மேற்சொன்ன சட்டமாக இந்தப் பிரிவின் இதன் பின்பு சட்டப்பட்ட) 1973-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஏற்பளிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் சட்டம் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்பட்டது.

நீக்கறவு

மற்றும்

காப்புரை.

(2) அத்தகைய நீக்கறவு எவ்வாறிருந்த போதிலும் மேற்சொன்ன சட்டத்தின்படி செய்யப்பட்ட செயல் அல்லது செயல்முறை இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் தொடரலாம் மற்றும் இந்தச் சட்டத்தின் நேரிணையான வகை முறைகளின் படி முடிக்கப்படலாம்.

(3) இந்தச் சட்டத்தில் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும் இந்தச் சட்டத்தின் தொடக்கத்திற்கு முன்பு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பிற ஆணைகள் எதுவும் அல்லது அலுவலக குறிப்பாணை சுற்றறிக்கையின் ஒழுங்குமுறை விதிகள், துணை விதிகள் செயல்முறை விதிகள், துணை விதிகள் செயல்முறைத் திட்டங்கள் பணியமர்த்தங்கள் மானிய உதவி விதிகள் அறிவிக்கைகள், ஆணைகள், விதிகள் அனைத்தும் அந்த பொருட்பாடுகள் எதற்கும் தொடர்பாக அதனை நிறைவேற்றுவதற்காக இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதனாலும் ரத்து செய்யப்பட்டிருந்தாலன்றி மற்றும் ரத்து செய்யப்படும் வரை இந்தச் சட்டத்தின் நேரிணையான வகைமுறைகளின்படி அவை செய்யப்பட்டிருந்தாற்போன்று செல்லாற்றலுடையதாக மற்றும் செய்திறமுடையதாக தொடர்ந்து இருக்கும்.

60. இந்தச் சட்டத்தின் வகை முறைகளைச் செயல்படுத்துவதில் இடர்பாடு ஏதேனும் எழுமானால் அரசு, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் ஆணை ஒன்றின் மூலமாக இந்தச் சட்டத்தின் வகை முறைகளுக்கு முரணாக இல்லாத வகையில் இந்த இடர்பாட்டை நீக்குவதற்கு தேவையானவையென்றோ உகந்தவையென்றோ தனக்குத் தோன்றுகிற அத்தகைய வகை முறைகளைச் செய்யலாம்.

இடர்பாடுகளை
நீக்குவதற்கான
அதிகாரம்.

வரம்புரை: ஆனால் அத்தகைய ஆணை எதுவும் இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து இரண்டு ஆண்டு கால அளவு முடிவடைந்த பின்னர் செய்யப்படுதலாகாது.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபிரவிசுமார் (மு.கூ.பொ),
அரசுச் செயலாளர்,
சட்டத்துறை.

(குமிழாக்கம்)

க. நரசிம்மன்,
உதவி இயக்குநர்,
சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.